



Ceylon Government Gazette

Published by Authority.

No. 5,311—FRIDAY, SEPTEMBER 21, 1894.

PART I.—General: Minutes, Proclamations, Appointments,
and General Government Notifications.

PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.

PART IV.—Marine and Mercantile.

PART V.—Municipal and Local.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

Part V.—Municipal and Local.

	PAGE		PAGE
Proceedings of, or Notifications by, Municipal Councils	75	Road Committee Notices	... 89
Local Board Notices	... 76	Notices affecting Village Communities (Gansabhāwa)	... —

MUNICIPAL COUNCIL NOTICES.

MUNICIPALITY OF COLOMBO.

IN accordance with the requirements of section 3 of the Opium and Bhang Ordinance, No. 9 of 1889, I hereby give notice that the licenses for the sale by retail of opium and bhang within the limits of the Municipality of Colombo, for the year commencing January 1, 1895, will, by resolution of the Municipal Council, be four in number. The said licenses will be put up to sale by public auction at this office at noon on Saturday, October 13, 1894, and they will be issued in accordance with the provisions of the aforesaid Ordinance, and under the following conditions, viz. :—

- (1) That the place licensed shall be subject to inspection, and that no riotous or disorderly conduct be allowed to occur therein.
- (2) That the place licensed shall not be kept open for the sale of opium or bhang at any time before the hour of 6 in the morning or after 9 in the evening.
- (3) That the licensee shall cause to be painted or affixed in some conspicuous part of his shop his name, the number of the shop, and the words "Licensed to sell Opium by Retail."
- (4) That no person other than the licensee shall sell or expose for sale any opium or bhang under his license, either as agent or servant of such licensee, unless the name of such agent or servant be registered in the Office of the Municipal Council with the sanction of the Chairman.
- (5) Wholesale licenses will be issued only to retail dealers.

The Municipal Office,
Colombo, September 5, 1894.

C. E. D. PENNYCUICK,
Mayor and Chairman.

PART V.—Page 75.

E 1

MUNICIPALITY OF GALLE.

IN terms of section 4 of Ordinance No. 2 of 1893, and section 5 of Ordinance No. 9 of 1889, notice is hereby given that licenses as enumerated below for the retail sale of opium and bhang for the year commencing January 1, 1895, will be put up for sale by public auction at the Municipal Office, Galle, on Monday, October 15 next, at 1 o'clock P.M., and they will be issued in accordance with the provisions of the said Ordinances:—

One license to retail opium at a place to be approved by the Chairman in High street bazaar.				
One	do.	do.	do.	Pettigalawatta.
One	do.	do.	do.	China Garden.
One	do.	do.	do.	Kaluwella.

Conditions of Sale.

1. That the place licensed shall not be open to the public before 6 A.M. or after 9 P.M.
2. That the place licensed shall be subject to inspection, and that no disorderly conduct be permitted therein.
3. That the place licensed be always kept clean.
4. That the place licensed have no internal communication with other rooms or passages, and that the interior thereof be open to public view.
5. That no opium be sold to any woman, or any child under the age of 15, or to any intoxicated person.
6. That no opium be consumed on the premises, whether by swallowing, chewing, smoking, or in any other manner whatsoever.
7. That the licensee shall affix in some conspicuous part of his shop a board with his name, the number of the shop, and the words "License to sell Opium by Retail" painted on it.
8. That no person other than the licensee shall sell or expose for sale any opium or bhang under his license, either as agent or servant of the licensee, unless the name of such agent or servant be first registered in the Municipal Office.

Wholesale licenses will be issued only to retail dealers.

Municipal Office,
Galle, September 17, 1894.

By order of the Chairman,
J. E. ANTHONISZ,
Secretary.

LOCAL BOARD NOTICES.

LOCAL BOARD OF GAMPOLA.

[By-Laws approved by the Governor on October 25, 1878.]

මෙහි පහත පෙණෙන නතර ව්‍යවස්ථාවල ගම්පොල නුවර සනීපය හා දියුණුව සඳහා එහි පවත්වන සභාව විසින් සාදනට යෙදුන බවත් ඒවා උතුමානන් වහන්සේට මිස්සුකරනට යෙදී ආණ්ඩු කාරක මන්ත්‍රීසභාවේ මහානුණය ඇතුළු උන්වහන්සේ විසින් සවිරකල බවත් පොදුජනයාගේ දැන ගැමීම පිණිස මෙයින් ප්‍රසිධකරණ ලැබේ.

ගරුතර උතුමානන් වහන්සේගේ ආඥාවලෙස ප්‍රසිධකල බවට,
(අත්සන්කළේ) ජෝන් ඩග්ලස්,
මහසෙනෙකාරීස් වමිහ.

ව්‍යවස්ථාව 1878 ක්වූ මක්තෝර්ස් මස 25 වෙනි දින කොලඹ මහසෙනෙකාරීස් කන්තෝරුවේදීය.

ගම්පොල නාගරික සභාවේ උපාධිගනීති.

සනීප ආරක්‍ෂාවට සහ නගරය වැඩිදියුණුව සඳහා ව්‍යවස්ථාව 1876දී පනවනලද සභාන සමබක ආඥාවේ බලය පිට ගම්පොල නගර සනීප ආරක්‍ෂා කිරීමට හා වැඩිදියුණුවට භාරවූ සභාන සමබක සභාව විසින් පහත දක්වනලද උපාධිගනීති සාදනලදී.

අනිය.

මෙහි පහත දක්වන උපාධිගනීතිවල සමතැනෙක්හි "සභාව" යන වචනය බහාඇද්ද එයින් ගම්පල නුවර සනීප ආරක්‍ෂාවට සහ වැඩිදියුණුවට භාරවූ සභාන සමබක සභාව බවත් "නගරය" යන වචනයෙන් ගම්පල නුවර බවත් තේරුම්ගත යුතුයි.

ලේඛණිතයෙන් වැඩමන්දිරය.

වැඩකිරීමේ පිළිවෙල.

2. ආණ්ඩුවේ නිවාඩුවක්ඇර අනිකුළු සෑම දවස්හි උදය 10ය පටන් හැන්දූවේ 4 දක්වා මේ සමබක වැඩකිරීමට සුදුසු ගෙයක් සොයාගන්නාතුරු ගම්පල ඉලක්කම දරණ ගෙය ලේඛිත තැනගේ වැඩමන්දිරයට තෝරාගන්නාලදී.

වැඩකිරීමේ පිළිවෙල.

3. සභා සම්මුතියේදී කෙරෙන්නට ඕනෑ වැඩ මෙහි පහත පෙනෙන පිළිවෙලට කරන්නට ඕනෑය.

- (1) සභාව රැස්වුන පළමු වතාවේදී සටහන්කරගත් කාරණ කියවනලෙස සභාවේ ප්‍රධාන මූලාදානිතෘන විසින් ලේඛමතෘතව කියාසිටියාම ඒවා කියවන්නට (මිනූකලොත්) ඒවා හරිගස්සන්ට සහ සඵරකරන්නටත් ඕනෑය.
- (2) සභාවට නොහොත් සභාවේ ප්‍රධාන මූලාදානිතෘනගේ නමට ලියාතිබෙන වට්ටෝරු, අයැදුම්පත්‍ර, පැමිණිලි සහ ලියුම් සභාවට ඔප්පුකර සිටින්නට ඒවා ගැණ ආඥාවල නියමකරන්නටත් ඕනෑය.
- (3) කල්මත්තෙන් දැනුම්දී තිබෙන ප්‍රණ් අහන්ට පුළුවන.
- (4) යෝජනාගැණ දන්විම්පත්‍ර දෙන්නට පුළුවන—ඇරත් සභාවේ ප්‍රධාන මූලාදානිතෘනගේ අවසරයපිට සභාව රැස්වී සිටින පහසු වෙලාවකදී යම් මන්ත්‍රිකෙණෙකුට යෝජනාගැණ දැනුම්දෙන්නට පුළුවන.
- (5) කල්මත්තෙන් දැනුම්දී තිබෙන යෝජනා කරන්නට පුළුවන.
- (6) මූලාදානිවරුන්ගේ දන්විම්පත්‍ර ගැණ කල්පනාකර බැලීමට හෝ කටයුතු සම්පාදික සභාවට ඒ දන්විම්පත හෝ භාරදෙනවා ඇත.
- (7) කටයුතු සම්පාදික සභාවේ දන්විම්පත්‍ර ගෙණෙන්නට යෙදී එකවිටම ඒගැණ කල්පනාකර බැලීමට සභාව නියමකරගත්තොත් මිස නැත්නම් ඒ කල්පනාකිරීමට දවසක් නියම කරගන්නවා ඇත. යම් දන්විම්පත්‍රයක් ගැණ සභාව කල්පනාකරන්නට මත්තෙන් ඒක ලිපිකර මන්ත්‍රිවරුන් අතරේ පතලකරවන හැටිට කොසියම් මන්ත්‍රිකෙණෙකුට නමුත් යෝජනාකර සිටින්නට පුළුවන. එයාකාර යෝජනාවක් ඉහටකරණු ලබන්නේ සභාවේ වැඩිදෙනාගේ කැමැත්ත අකමැත්ත පිටයි.
- (8) වැඩකිරීමේ පිළිවෙල ගැණ බහාතිබෙන පොතේ කියාතිබෙන විධියට දවසේ වැඩ පවත් ගත යුතුයි. නමුත් සභාවේ ප්‍රධාන මූලාදානියාගේ අවසරයපිට ක්‍රමයෙන් වෙනස්ව වැඩකිරීමට ඉඩතිබේ.

අයැදුම්පත්‍රාදිය.

අයැදුම්පත්‍රයේ අඩගු කාරණ.

4. සභාවේ මන්ත්‍රිකෙණෙක් විසින් ඔප්පුකර සිටින යම් අයැදුම්පත්‍රයක හෝ වෙන ලියුමක හෝ අඩගු කාරණ වැදගත් කාරණ බවට ඔහු වගකියන්නට ඕනෑවත්ඇර අයැදුම්පත්‍රය සාදන තැනැත්තාගේ අත්සන හා පදිංචි සාධනයද බහානැති අයැදුම්පත්‍ර භාරනොගන්නබව දනගුතුයි.

අයැදුම්පත්‍ර ඔප්පුකිරීම.

5. ඔප්පුකර සිටින යම් අයැදුම්පත්‍රයක හෝ වෙන යම් ලියුමක හෝ බාහාතිබෙන අදහස සංකෂ්පයෙන් කියා තිබෙන්නට ඕනෑය. යම් මන්ත්‍රිකෙණෙක් විසින් කල යෝජනාවක් නිසිප්‍රකාර සඵරකරණු ලැබුකල ඒ ලියුම කියවන්නටද යන ප්‍රණ් අහන්ට දැනුම්දෙනුයි.

අයැදුම්කාරයින්ට යුචණය කිරීම.

6. කොසි කාරණාවකදී නමුත් සභාව විසින් කල ක්‍රියාවකින් හෝ ආඥාවකින් හෝ කටයුත්තකින් හෝ තමනමුත්ගේ අයිතිවාසිකම්වලට අලාභ වුනිනම් එසේ අලාභ විදිනුලැබූ සියලුදෙනා රැස්වු නාවූ සභාව ඉදිරියේ අයැදුම්පත්‍රයක්කර නමුත්ම විත් හෝ නීතිදක්‍ෂයෙක්ලවා ඒගැණ කියාහිටීමෙන් හෝ සභාව විසින් ඒ ගැණ විභාගකිරීමට ප්‍රසාදා ලබන්.

සාක්‍ෂිකාරයින්ගේ නම් ගම් අඩංගු වට්ටෝරුව.

7. සාක්‍ෂිකාරයින්ගෙන් කාරණ විභාගකිරීමට කල්පනාවුනු විටකදී එබඳු සාක්‍ෂිකාරයින් ඕනෑ කරවන අයැදුම්කාරයා විසින්වත් සභාවේ මන්ත්‍රිකෙණෙක් විසින්වත් ඔවුන්ගේ විභාගය නියමකල දිනපටන් ඉතා අඩුවසයෙන්නමුත් දවස් දෙකකට අඩුනොවන කාලයකින් එබඳු සාක්‍ෂිකාරයින්ගේ නමද පදිංචි සාධනයද රක්‍ෂාවද අඩංගු වු වට්ටෝරුවක් ලේඛමතෘතව භාරදෙන්නට ඕනෑය.

අයැදුම්පත්‍රපිට සාක්‍ෂි විභාගකිරීම.

8. ලේඛමතෘන විසින් එක එක සාක්‍ෂිකාරයාගේ සාක්‍ෂි ලියා ඔහුට කියවාදෙන්නට ඕනෑය. එවිට යමක් හරිගස්සන්ට ඇත්නම් ඒ හරිගස්සන හැටියට ඉල්ලාසිටින්නට ඔහුට පුළුවන. නවද එබඳු හරිගැස්සීමක් නොකලොත් එය ලියාගත්ලෙසම තිබෙන්නට ඕනෑවාමිස පසුව එය වෙනස්කරන්නට නුසුවන.

ප්‍රණ් සහ යෝජනා ගැණයි.

ප්‍රණ් සහ යෝජනා ගැණ දන්විම්පත්‍ර.

9. (කථාවකදී නොහොත් යම්කිසි හදිස්සි කාරණාවකදී සභාවේ අවසරය පිට මිස නැත්නම්) යම් මන්ත්‍රිකෙණෙක් යම් ප්‍රණ් අහන්ට හෝ යම් යෝජනාවක් කරන්නට හෝ කැමතිනම් එබඳු ප්‍රණ් අහන් නොහොත් යෝජනාව සභාව රැස්වසිටිය ප්‍රථම ප්‍රසාදාකදී එක්කෝ ලේඛමතෘතව යම් එනු ලියුමකින් එබඳු ප්‍රණ් අහන් අසන්නට හෝ යෝජනාවක් කරන්නට ඉන්න යනවග කල්මත්තෙන් දවස් දෙකකට අඩුනොවන කාලයකින් ඔහු විසින් දැනුම්දෙන්නට ඕනෑය.

දන්විම්පත්‍ර දෙන හැටි.

10. එබඳු දන්විම්පත්‍ර දෙනවිට එක එක මන්ත්‍රිකෙණෙක් විසින් කල්පනාකිරීමට ඔප්පුකර සිටින ඒ ප්‍රණ් අහන් නොහොත් අයැදුම් පිටපත ලේඛමතෘතව භාරදෙන්නට ඕනෑය.

ආඥ සහ කරණ වැඩ ලියාතබන පොත්.

පිළිවෙල සම්බන්ධ පොත.

11. ලේඛනවැන විසින් පිළිවෙල සම්බන්ධ පොතක් තබන්ටත් එක එක සභාවකදී කටාකිරීමට ගෙනෙන කාරණ ක්‍රමයෙන් ඉලක්කම්දමා ඒ පොතේ ලියාතබන්ට ඕනෑය. තවද පිළිවෙල සම්බන්ධ පොතේ ලියාතබන පිළිවෙල ප්‍රකාර වැඩවල ක්‍රමය අඩංගු වී තිබෙන එක එක දැන්වීම්පත්‍රයක් ඔහු විසින් එක එක සභාවක් එකතුවෙන්ට මත්තෙන් ඉතා එහු සු ගණනින් දවසකට අඩුතොවන කාලයකින් එක එක මන්ත්‍රිකෙනෙණකුට භාරදෙන්ට නොහොත් ඔහුගේ පදිංචි ස්ථානයේ තබන්ටත් ඕනෑය.

සටහන්පොතක් සහ දිනපතා සිදුවෙන කාරණ අඩංගුකරණ තවත් පොතක්.

12. ඔහු විසින් සටහන් පොතක් තබන්ටත් ඒ පොතේ එක එක සභාවක් එකතුවනාම කරන්ට තිබෙන වැඩ ඒ ඒ ක්‍රමයේ හැරියට සටහන්කරණ බවටත් දිනපතා සිදුවෙන කාරණ අඩංගු කරණ තවත් පොතක් තබන්ටත් ස්ථිරකලපසු සභාවේ සියලු සටහන්ද කටයුතුද ක්‍රියාද ආඥද ඔහු විසින් ඒ පොතේ පැහැදිලිලෙස ලියන්ටත් ඕනෑය. තවද එබඳු වැඩ අඩංගු වී තිබෙන ඒ පොත වෂ් 1876යේදී පනවනලද ස්ථාන සම්බන්ධ සභාවේ ආඥපණතේ 20 වෙනි වගන්තියේ ප්‍රකාර තබන්ට ඕනෑකර තිබෙන ආදර්ශයේපිට තබන්ටත් සභාවේ ප්‍රධාන මුද්‍රාදැනිතැන විසින් සහ එවකට ඉදිරිපිට සිටිය මන්ත්‍රිකෙනෙණක් විසින් ඒ පොත අත්සන්කර තිබෙන්ටත් ඕනෑය.

වැසියන් විසින් කරණ පැමිණිලි ලියාතබන පොත.

13. තවද පැමිණිලි පොත ඔහු විසින් තබන්ටත් ඒ පොත සභාව එකතුවෙන විට එක එක සභාවකදී ඔප්පුකර සිටින්ටත් ඕනෑය. තවද සෙනසුරුදු නිවාඩුදවස්ද සභාව එකතුවෙන දවස්ද ඇර සතියේ අතින් සෑමදවස්වලදී එකොලහටත් තුනටත් අතරේ ඒ පොත ඔහුගේ වැඩමන්දිරයේදී වැසියන්ට බලාගැණීමට ඔහු විසින් ඉඩප්‍රසාදෙන්ට ඕනෑය. නගරේ නිවසන එක එක වැසියෙකුට ඔහුගේ හරිනමත් පදිංචි ස්ථානයක් ලේඛනවැනට ලියාදන්නාම මෙම පොත ඔහුට බලාගැණීමට ඉඩප්‍රසාද ලබාගන්ට පුළුවන.

පාරවල වැඩ කිරීම.

අවුරුදු 18ටත් 55ටත් අතරේ වයස් ඇති පිරිමි වැසියෝ පාරවල වැඩ කිරීමට යටත්ව සිටින්තෝ බව

14. වෂ් 1861යේදී පනවනලද පාර සම්බන්ධ ආඥපණතේ පෙනෙන අයවල් ඇර නගරේ ඇතුලත පදිංචිව සිටින අවුරුදු 18ටත් 55ටත් අතරේ වයස්ඇති එක එක පිරිමියෙක් විසින් එම නගරේ ඇතුලත පොදු පාරවල එක එක අවුරුද්දේ පිට පිට දවස් හයක් වැඩකරන්ට නොහොත් එබඳු අදහසක් පිණිස ඕනෑකරණ උපකරණ එකතුකරන්ටද ඒවා සුදුනම්කරන්ටද නොහොත් සභාව විසින් නියමකල කොසියම් වැඩක් නමුත් කරන්ටද ඕනෑය.

වැඩකෙරීමට හුපුළුවන්වූ අයවචන් සභාව විසින් නිදහස්කරන්ට ඕනෑබව.

15. නගරය ඇතුලත පදිංචිව වැඩකිරීමට යටත්ව සිටින සම්බන්ධතෙණක් රෝගාදාරකමක් නිසා වත් ශරීරයේ හෝ සිහිපරික්‍ෂාවෙහි හෝ යම් බලහිනකමක් නිසාවත් එම වැඩකිරීමට හුපුළුවන්ව සිටිනබව සභාවට හොඳකාර ඔප්පු වී ගියොත් එබඳු අයව ඔහුගේ ජීවිතාන්තය දක්වා නොහොත් සභාවට ඒත්තුයන කාලෙකට වැඩකිරීමෙන් නිදහස් කරන්ට එම සභාවට පුළුවන්ව තිබෙනවාය.

වැඩකෙරීමට ඇවිත් සිටින්ට ඕනෑ චේලාවක් ඉඩමත්.

16. මතුකී ප්‍රකාර වැඩකරන්ට ඕනෑවූ අය විසින් එම වැඩ ඉරිදු දවසකවත් සිරිත්වූ ලෙස වැඩකරණ ඒ ඒ චේලාවලදී මිස අන්චේලාවලදීවත් කරන්ට ඕනෑනැත.

ඕනෑකරණ වැඩ කෙරීමට ඇවිත් සිටින පිණිස සභාව විසින් වැසියන්ට දැනුම්දෙන්ට ඕනෑය.

• 17. වැඩකරණවා වෙනුවට මුදල් ගෙවන්ට කැමතිවූනාවූ වැඩකරන්ට ඕනෑකරණ වැසියන් සභාව විසින් නියමකල චේලාවට සහ ඉඩමටත් වැඩකරණ වාරයටත් එබඳු වැඩ කරණ පිණිස ඇවිත් සිටින හැරියට ඔවුන්ට දැනුම්දෙන්ට ඕනෑය. එබඳු වැසියන් ඇවිත් සිටින පිණිස නියමකල දවසට මත්තෙන් සෑහෙන කාලයකින් එබඳු දැන්වීමක් අණබෙරගස්වා දන්වාදෙන්ටත් නගරය ඇතුලත මිනිසුන්ට පෙනෙන පහසු ඉඩම්වල එබඳු දැන්වීමක පිටපත් අලවාතබන්ටත් ඕනෑය. නොහොත් සභාව විසින් නියමකලොත් ඔවුන් ඇවිත් සිටින හැරියට එබඳු දැන්වීමක පිටපතක් එක එක වැසියෙකුට නොහොත් ඔවුන් සියල්ලන්ටම භාරදෙන්ට ඕනෑය.

කරන්ට ඕනෑවූ වැඩ කෙරීමට නෑවිත්සිටින අයට දඬුවම්.

18. මතු කීලෙස වැඩකරණවා වෙනුවට මුදල්ගෙවන්ට කැමතිවූනාවූ වැඩකරන්ට යටත්ව සිටින කොසිකෙනෙණක් නමුත් යුතුකාරණවන් නැතුව (ඒ කාරණාවේ සැබෑකම ඔප්පුකිරීම එසේ නෑවිත් සිටින අයපිටම තිබේ) එබඳු වැඩ කිරීමට නියම කාලයට සහ ස්ථානයටත් නෑවිත්සිටිලාහරි වැඩකරණ සිරිත්වූ පැහැණිත්වලදී වැඩ කිරීම පිණිස නෑවිත් ප්‍රමාදවී සිටිලාහරි යුතුප්‍රමාණයකට වැඩනොකර අතපසුකරලාහරි එසේ නැතුව වැඩකරන්ට බැරියකීමොත් එක්කෝ බිලා මත්වසිටි වරදකාරයෙක් වූතොත් එක්කෝ ඔහු විසින් කලයුතු ඔහුගේ වැඩ භාරවසිටින මුද්‍රාදැනියාට ඔහු අකීකරුවෙන්ටත් හිතුවක්කාරකමෙන් වැඩ අතපසු කරන්ට යෙදුනොත් එක්කෝ අලසව සිටින්ටත් ඔහුට භාරවී තිබෙන ආවුද සහ බඩුත් නිසිආකාර ප්‍රවේසම්කරනොගෙන සිටින්ටත් යෙදුනොත් එක්කෝ ඔහු විසින් කලයුතු වැඩ කිරීමේදී වෙනස්ම අකටයුත්තක් කරන්ට යෙදුනොත් එසේ කරණ එක එක අයෙක් දඬුවමට යටත්වෙන්ට ඕනෑය.

වැඩකළ බවට වැඩහාර මුද්‍රාදැනුණු විසින් සහතිකපත්‍රයක් දෙන්නට ඕනෑබව.

19. නමුත් විසින් කටයුතු වැඩ කෙරීමට නිසිලෙස ඇවිත්සිට ඒ අවුරුද්දේ නිසිආකාර කළ වැඩ ගැණ වැඩහාර මුද්‍රාදැනුණු විසින් ඒ. (A.) අක්‍ෂරයේ ලකුණු කරනුබවට අදහසින් ප්‍රකාර සහතික පත්‍රයක් එබඳු වැඩකළ අයවලුන්ට දෙන්නට ඕනෑය.

එබඳු සහතිකපත්‍රයක් පාවිච්චිකිරීමට යමෙකුට වන්වාලෙසින් දුන්නා හෝ පාවිච්චිකළනා හෝ ඊට දඬුවම්.

20. යමෙක් එබඳු සහතිකපත්‍රයක් වෙනකෙණක් විසින් කළ වැඩවලට ඔප්පුවක් කොට පාවිච්චි කිරීමට හෝ වංචාවු වෙන අදහසකට හෝ ඔහුට භාරදෙනට යෙදුණේවිනම් එබඳු අදහසක් පිණිස එබඳු සහතිකපත්‍රයක් අන්කෙණකුට දුන්අයත් තමාටදුන් සහතික ලියුමක්ගෙන් වංචාලෙස පාවිච්චි කළ අයත් යන දෙන් තම දඬුවමට යටත්විය යුතුයි.

පාරබද්ද ගැණ ගෙවන ගණනත් වයසත් නිදහස්වීමේ කාරණත් සභාව විසින් නියෝගකරන්නට ඕනෑ බව.

21. යමෙක් නම අවුරුදු 18කට අඩුව නොහොත් අවුරුදු 5කට වැඩිව සිටිනනිසා වැඩකෙරී මෙන් නිදහස්වෙන්නට ඉල්ලාසිටියොත් නොහොත් එබඳු කාරණාවක්පිට යම්කෙණක් යම්විටකදී ඒ වැඩ කෙරීමෙන් අනිසිලෙස නිදහස්කළවග පැමිණිලිකර සිටියොත් සභාවේ ප්‍රධානතැන විසින් හෝ ඔහු නැතිවිටකදී සභාවේ වෙන මන්ත්‍රිකෙණක් විසින් හෝ නිසියකියා ඒත්තු වෙන විභාගයක් කරී මටත් ඒගැණ එබඳු කරුණු තීන්දුකිරීමටත් යුතුව තිබෙනවත් ඇර ඒගැණ සභාව විසින් කරණ තීන්දු සිරිව තිබෙන්නටත් ඕනෑය.

වැඩ වෙනුවට මුදල් ගෙවීම.

වැඩ වෙනුවට මුදල් ගෙවන්නට අවසර තිබෙන බව.

22. මතුකීප්‍රකාර නගරයේ මායිම් ඇතුළත පදිංචිව සිටින කොසියම් වැසියෙක් විසින් කොසියම් අවුරුද්දකට නමුත් තමාවිසින් කළයුතු මුළු වැඩවෙනුවට ඒ අවුරුද්දට රුපියල් 2ක් ගෙවන්නට වසී 1878 ජනවාරි මස 1 වෙනිදා පටන් පුළුවන.

වැඩ වෙනුවට මුදල් ගෙවීමට කැමතිවුන අයවච්චන්ගේ නම්වට්ටෝරුවක් ලේඛණවන විසින් සුදුනමිකර තැබියයුතුයි.

23. වැඩවෙනුවට මුදල් ගෙවූ අයගේ හෝ වැඩවෙනුවට මිටපසු මුදල් ගෙවන්නට සිටින අයගේ හෝ නම්වට්ටෝරුවක් ලේඛණවන විසින් සුදුනමිකර තැබියයුතුයි.

යම් කෙනෙක් වැඩ කරණවා වෙනුවට මුදල් ගෙවීමට වරක් කැමතිවුනාම ඔහු ඊට වෙනස්වූ කැමැත්තක් ගැණ දැනුම්දෙනතුරු ඔහු විසින් අවුරුදුපතා ගෙවන මුදල් ගෙවන්නට ඕනෑ බව.

24. වසී 1861 පාරසමබාධ ආඥපණ්ණේ ප්‍රකාර යම්කෙණක් වැඩවෙනුවට මුදල් ගෙවීමට කැමති වූවු විටක නොහොත් ඔහු විසින් මිත්පසුව කොසියම් අවුරුද්දකට නමුත් කළයුතු වැඩ වෙනුවට මුදල් ගෙවීමට කැමතිවෙන්නට යෙදෙනවිටක ඔහුට දුන්විමක් හෝ ඒවෙනුවට ඔහුගේ කැමැත්තදීමක් හෝ නැතුව ඊලඟ පැමිණෙන එකෙක අවුරුද්දට ඔහු විසින් කළයුතු වැඩ වෙනුවට මුදල් ගෙවීමට ඔහුගේ කැමැත්ත දුන්බව කල්පනාකරන්නටත් ඒත්තුගන්නටත් යෙදෙන බැවින් ඔහු තවත්දුරට මුදල් ගෙවන්නට කැමතිනැති බව ඔහු විසින් කොසියම් අවුරුද්දකනමුත් දැනුම්දෙන්නට කැමතිද ඒ අවුරුද්ද කෙලවර වෙන්නට ඉතා අඩුගණනින් මාසයකට අඩුනොවන කාලයකින් ඒ බව කල්මත්තෙන් ඔහු විසින් ලියා මතකින් සභාවට දැනුම්දෙනතුරු එබඳු වැඩ වෙනුවට ඔහු විසින් අවුරුදුපතා ගෙවියයුතු මුදල ගෙවන්නට ඕනෑය—එම දුන්විම කලාසින්පසු වැඩ වෙනුවට මුදල් ගෙවීමට කැමතිවුනු අයවලුන්ගේ නම්වට්ටෝරුවේ ලේඛණවන විසින් ඒබව සටහන්කර තබන්නට ඕනෑය.

සභාව විසින් යුතුප්‍රකාර බලයදුන් අයවච්චන්ට පාරබද්දේ මුදල් ගෙවන්නට ඕනෑ බව.

25. වැඩ වෙනුවට ගෙවන්නට ඕනෑ මුදල් එකෙක අවුරුද්දේ අප්‍රේල් මාසේ 1 දිනදී හෝ ඊට මත්තෙන් හෝ සභාවේ ප්‍රධානතැනටහරී ඔහුගෙන් බලයලත් වෙන කෙණකුටහරී ගෙවා සභාවේ ප්‍රධානතැනගේවත් එසේනැත්නම් ඔහුගෙන් බලයලත් වෙන කෙණකුගේවත් අත්සන ඇතුළු කුචිතන්සියක් ලබාගත යුතුයි.

බඳු මුදල නෙහෙවො වැරද්දවිට කරන්නට ඕනෑ කටයුතු.

26. එකෙක අවුරුද්දේ අප්‍රේල් මාසේ 1 වෙනි දිනට පසු මිටඉහත පංතාර්තුකර තිබෙන ප්‍රකාර එම මුදල නොගෙවී එකෙක අයෙකුට ඔහු විසින් ගෙවන්නට ඕනෑ මුදල සහ තවත් ගත 25ක් එබඳු සභාවට නොහොත් ඒවා භාරගැණීමට පත්කරසිටින මුද්‍රාදැනියෙකුට වහාම ගෙවන හැරියට අන බෙර ගස්වා නොහොත් සභාවට ඒත්තු වෙන අන්විසියකින් දුන්විමපත්‍රයක් යවන්නටත් ඒ දුන්විම පත්‍රය සඳහන්වූ දිනේදී නොහොත් ඉන් ප්‍රථම එම මුදල නොගෙව්වොත් එම පාරබද්දේ මුදල දෙ කොට්ඨාසයක් වසයෙන් අයකිරීමට ආඥාවක් යවන බවත් දනියුතුයි.

වැඩකිරීම වෙනුවට ගෙවන මුදල අයකිරීම පිණිස සභාවේ ප්‍රධානතැනට පොලිස් නඩුසාලාවට ආඥා අරින්නට පුළුවන් බව.

27. අන්තීමෙන් සඳහන්කළ දුන්විම පත්‍රයේ නියමකල දිනට මත්තෙන් වැඩිමනත් මුදල වූ ගත 25ක් සමග වැඩවෙනුවට දෙන මුදල් මුදල නොගෙවා සිටියොත් මිට යාකර තිබෙන බී. (B.) ආදර්ශි ණස් විධියට එයාකාර නොගෙවා සිටින අයවිසින් ගෙවන්නට යුතු මුදලවගේ දෙගුණයක් නඩුසාලාවට ගෙවන්නට සි කියා නියමකර ගම්පොල පොලිස් නඩුසාලාවට ඔහු සභාවේ ප්‍රධානතැන විසින් යවන්නට ඕනෑය. තවද මතුකී නඩුසාලාව විසින් එකී ආඥාව ඉහකරවන්නට සහ එකී මුදල ගණන ගෙවීමට යටත්ව සිටින අය ගැණ එබඳු මුදල් ගණනක දඩයක් ඔහුට එකී පොලිස් නඩුසාලාව විසින් නියමකලාක්මෙන්ම කටයුතු කරන්නටත් ඕනෑව තිබෙනවාය. තවද එසේ ගෙවන්නට ඕනෑ මුදල

නොගෙවා තිබෙන අයට ඉහතදී දේපොල තහනම්කරණ ඇස්කීසියක් ඇරලා එයින් එලයක් නොලැබුවාම ඔහුට කරණ දඩුවම්ම දැන් වරෙන්තුවක් ඇර ඔහුව අල්ලාගෙනවිත් කරණබව දතයුතුයි.

එසේ අයකරණලැබූ මුදල් සභාවේ ප්‍රධානතැනට භාරදිය යුතුයි.

28. තවද එසේ අයකරණට යෙදුන මුදල සභාවේ ප්‍රධානතැනට ගෙවන්ටද ඒ තැනවිසින් ඒවා වැඩකිරීම වෙනුවට ගෙවන මුදල් සහ ඒ ගැණ අයකරණට යෙදුන මුදල හැටියට ගණනට ගෙණන්ටද ඕනෑව තිබෙනවාය.

පාරබද්ද ගෙවාපුබවට දෙනලද කුච්ඛාන්සි පාවිච්චිකිරීමට යමෙකුට නොහොත් පාවිච්චිකලාට දඩුවම්.

29. වැඩකෙරීම වෙනුවට තමාවිසින් ගෙවන්ට ඕනෑවැනිවූන මුදල ගෙවා ලබාගත් කුච්ඛාන්සිය වෙනයම් කෙනෙකුට ඒ අය විසින් ගෙවන්ට ඕනෑව තිබෙන යම් මුදලක් ගෙවූ හැටියට ඔප්පුවක් මෙන් පාවිච්චිකිරීම පිණිස හෝ වෙනයම් ප්‍රයෝගවූ කාරණාවක් පිණිස හෝ දෙන්ට යෙදුනේවිනම් එබඳු යම් කාරණාවක් එබඳු කුච්ඛාන්සියක් වෙතා ගෙනෙකුට දෙන අය සහ එබඳු කුච්ඛාන්සිය තමාට ලැබුන කුච්ඛාන්සියක් මෙන් රැවටිලිලෙස පාවිච්චිකරණ අයක් දඩුවමට නිස්සෝ වෙත්.

නගරය පාරවල් සිරිසිදුව තැබීම.

ගේ වැසියන් විසින් කුණු රෙඩු නිසි භාජනවල දමා තබන්ට ඕනෑබව.

30. තමන්ගේ ඉඩම්වලදී අළු අතුගාදමන කුණු අහක විසිකරණ දේවල් නොහොත් වෙනත් කුණු රෙඩු සභාව විසින් පත්කරසිටින පාරවල් සුඩකරණ අයවල් විසින් ගෙණයනවාට කැමතිවූ ගෙවලදී ඉන්න සෑමදෙනාම එක්කෝ වෙන අයවල් ඒවා නිසි බාල්දිවල පෙට්ටිවල නොහොත් එබඳු වෙනත් භාජනවල දමා ඒ බාල්දි පෙට්ටි නොහොත් වෙනත් භාජන තමනමුත්ගේ පදිංචි ගෙවලට නොහොත් සාප්පුවලට පිටතින් රෙලක්කුවේ ගල්පිට නොහොත් මිනිස්සු යනඑන පාර අද්දර ඉරිදි දවස් අත්ඇර සභාවිසින් නිසි දැන්වීමක් දන්වාදෙන්ට යෙදෙන්වාවූ කලින්කලට නියමකරන්නාවූ පෑ ගණන්වල දවස්පතාම තබන්ට ඕනෑය—තවද යම් කෙනෙක් විසින් තබන්ට එක්කෝ තබබවන්ට යෙදෙන එබඳු අළු අතුගාදමන දේ අහක විසිකරණ දේ කුණුරෙඩු යනාදිය යම් විවිධයක බාල්දිවල පෙට්ටිවල නොහොත් ඉහත කීලෙස එබඳු වෙනත් භාජනවල නොදමා තිබුනොත් එක්කෝ සභාව විසින් දන්වාදෙන්ට යෙදුනු පැය වේලාවට පසු ඒවා තබන්ට නොහොත් තබබවන්ට යෙදුනොත් එසේ ගෙණයාම අතපසුකරණ අය වරදට කැපවෙත්.

තමන්ගේ ගෙවල් ඉදිරියේ තිබෙන විදිහරිය සුඩකර තැබීම.

31. නගරයතුල තිබෙන යම් විවිධයක් සම්පයෙහි හෝ ඉදිරිපිටම හෝ ඒ අද්දරම හෝ තිබෙන ගෙයක නොහොත් ගොඩනැගිල්ලක වාසයකරන්නන් හරි ඒ ගේ නොහොත් ගොඩනැගිල්ලේ අසිතිකාරයාහරි දවසක්පාසා උදය 8ට මත්තෙන් එයාකාර ගෙයක් නොහොත් ගොඩනැගිල්ල නොහොත් ඉඩම ඉරිදියේ හෝ සම්පයේ හෝ ඒ අද්දරම හෝ තිබෙන විවිහරිය අතුගා සුඩකරන්ටද එසේ නැත්නම් පිරිසිදු අන්දමේ තබන්ටද නැත්නම් අතුගාවන්ටද සුඩකරවන්ටද ඕනෑය.

ලේඛණය. ඒ. (A.)

ගම්පොල නාගරිකසභාවේදී වැඩකලබවට දෙන සහතිකපත්‍ර.

ලලක්කම

පදිංචි විසින් වම් 18 අවුරුද්දට කලපුතු හදවසේ වැඩ ඔහු විසින් ගම් පොල නගරයේ මායිම් ඇතුලත වන් වන් අතරේ වැඩපොලේ අය සමග කරන්ට යෙදුනුව සහතිකකරමි.

වම් 18 ක්වූ මස වෙනි දින ගම්පොලදිය.

වැඩභාර මුලාදානිකැය.

ලේඛණය. බී. (B.)

ගම්පොල නාගරිකසභාවේදීය.

වැඩකිරීම වෙනුවට ගෙවන මුදල අයකිරීමට ආඥාව.

මෙහි පහත නාමවල් සහ පදිංචි ස්ථානත් සඳහන්වෙන අයවල් තමුත් විසින් වම් 18 ක්වූ අවුරුද්දේ ගණනට වැඩකෙරීම වෙනුවට ගෙවන්ට ඕනෑ මුදලගණන හා සමාන දෙකොට්ඨාසයක් වන තමුත්ගේ නාම වල් ඉදිරිපිට වෙන් වෙන් වසයෙන් සඳහන්කර තිග්‍රෙන මුදල් ගණන් සහ භාස්තුවද ගම්පොල පොලිස් තබු ශාලාවට වනාම ගෙවනහැටියට ආඥාකරන්ට යෙදෙනවාය.

මුදල් ගෙවූ අයවචන්ගේ නම.	පදිංචි ස්ථානය.	මුදල් ගණන.	
		රුපියල්.	ශත.

මවිසින් අත්සන්කර දෙන්ට යෙදුනේ වම් 18 ක්වූ මස වෙනි දින ගම්පොලදිය. ප්‍රධාන මුලාදානිකැය.

[By-laws approved by the Governor on October 25, 1878.]

கம்பளைப் பட்டணத்து செளக்கியதேர்ச்சி சங்கத்தவர்களால் உண்டுபண்ணப்பட்ட இந்
ன்கீழ் காணப்படும் துணைப்பிரமாணங்கள் தேசாதிபதியவர்களுக்குக் கையளித்து அவர்களால்
மந்திராலோசனைச் சங்கத்தவர்களின் ஆலோசனையுடன் உறுதிபண்ணப்பட்டு மிருக்கிறதால் அப்
பிரமாணங்களை சகரும் அறிந்துகொள்ளும்பொருட்டு பிரசுரித்தம் பண்ணப்படுகின்றது.

உத்தம தேசாதிபதியவர்களின் சட்டளைப்படி,

(ஒப்பம்வைத்தது) யோன் டக்லஸ்,
கொலோனியல் சர்க்கிர்தார்.

கொலோனியல் சர்க்கிர்தார் ஆபிசில்,
கொழும்பில், கடிளவும் (ஸ்ரீ) ஐப்பசிமீ உரு ட் உ.

கம்பளைப்பட்டணத்தின் சீர்திருத்தச் சுகதேர்ச்சிச்சங்கத்தார் கடிளவும் ஆண்டி
ன் சீர்திருத்தல் சுகதேர்ச்சிச்சட்ட நிருபனத்தால் கொடுபட்டிருக்கிற பெலப்பைக்கொண்டு
பின்னாற் காணப்படும் உபசட்டங்களை நிருபித்தார்கள்.

சொல்லுரை.

பின்னாற் காணப்படும் உபசட்டங்களின் “சங்கம்” என்ற சொல்லுக்கு அருத்தம், கம்ப
ளைப் பட்டணத்தின் சீர்திருத்தச் சுகதேர்ச்சிச்சங்க மென்றும், “பட்டணம்” என்ற சொல்லுக்
கு அருத்தம், குறித்த சங்கத்தின் தேள்வைக்காக எல்கையிடப்பட்டு கம்பளைப்பட்டணமென்று
ந் கருதும்.

சக்கிடுத்தாரின் கந்தோர்.

2. சக்கிடுத்தாரின் கந்தோர் பெருநாட்கள் தவிர மற்றும் வேளைகள் ஒவ்வொரு நாளிலு
ங் காலமேயி துவக்கம் அந்தியில் ச மணி வரைக்கும் தொழில் நடத்துவதற்காகத் துறந்து வைக்க
ப்பட்டிருக்கும்.

தொழில் நடத்தும் வரிசை.

3. கூட்டங்கள் கூடும்போது சங்கத்தார் பின்னாற் கண்டிருக்கிற வரிசைப்படிக்கு வேலை
நடத்துவார்கள் :—

- (1) சங்கத்தலைவர் கடந்துபோன கூட்டத்தில் நடந்த வர்த்தமானங்களை வாசிக்கும்படி
சக்கிடுத்தாரைக்கேட்க அவர் அதை வாசித்துத் தேள்வையென்று கண்டா லப்
பிழைகளைத் திருத்தியபின் அவை சங்கத்தாரால் அங்கீகரிக்கப்படவேண்டியது.
- (2) விண்ணப்பப் பத்திரங்கள், மண்டாட்டக் கடதாசிகள், முறைப்பாடுகள், சங்கத்தாரு
க்கு அல்லது சங்கத்தலைவனுக்கு எழுதியனுப்பப்பட்ட கடிதங்கள் முதலியவைக
ளைச் சங்கத்தார் முகதாவில்வைத்து அவர்கள் அவைகளை ஒவ்வொன்றாகக் கவனி
த்து மறுமொழி சொல்லுவார்கள்.
- (3) முன் அறிவித்து நொத்தீசு கொடுபட்டிருந்த கேள்விகள் கேட்கப்படும்.
- (4) இனிமேற் கேட்கப்போகிற காரியங்களைக் குறித்த மோஷன்கள் என்னவென்று மு
ன்னேற அறிவித்து நொத்தீசு கொடுக்கலாம். ஆனால் சங்கத்தலைவரின் அனும
திப்படி சங்கத்தவரில் யாரும் கூட்டம் நடைபெறுகிற சமையத்தில்தானே வச
தியான நேரம் பார்த்து நொத்தீசு அறிவிக்கலாம்.
- (5) முன் அறிவித்து நொத்தீசு கொடுபட்டிருந்த மோஷன்களைக் குறித்துக் கவனிக்கப்
படும்.
- (6) உத்தியோகத்தாரின் றிப்போட்டுகளைக் கவனிக்கவும் அல்லது கொம்மிட்டிமார் வசம்
ஒப்புவிக்கவும்படும்.
- (7) கொம்மிற்றிமாரர்களின் றிப்போட்டுகளைச் சங்கத்திற் கொண்டுவந்து அவைகளைக் கவ
னிக்கும்படி யொருநாள் நியமிக்கப்படும். சங்கத்தார் பிரியப்பட்டால் அவைக
ளை அன்னேரமே கவனித்தலுந்தகும். ஒரு றிப்போட்டை சங்கத்தார் கவனிக்க
த்துவங்கமுன் அதைக் கொப்பிபண்ணிச் சங்கத்தாருக்குள் பார்ப்பி அறிவிக்க
வேண்டுமென்று சங்கத்தாரில் ஆருமொருவர் கேட்குதல் தகும். அந்தக் கேள்
விக்கு அனுசாராய் ஆரும் சார்ப்புஉரை சொன்னால் அப்படிச்செய்யவேணுமோ
வென்று சங்கத்தாரி லனேகப்பகுதியானவர்களுடைய எண்ணக்கருத்துக் கேட்க
ப்படும்.
- (8) அந்தநாளிற் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஒடர்ப்புத்த
கத்தில் பதிந்திருக்கிற வரிசையாய் நடத்தப்படும். ஆனால் சங்கத்தலைவரின் உத்
தரவுடன் வரிசைதவறி நடந்துகொள்ளவும் இடங்கிடைக்கும்.

மண்டாட்டக் கடதாசி முதலியன.

மண்டாட்டக் கடதாசிகளின் அடக்கம்.

4. மண்டாட்டக்கடதாசி யல்லது வேறு எழுத்துமுலங்கள் சங்கத்தாரில் எவராவது கொடுக்கிறதாயிருந்தால் அவைகளில் வரையப்பட்டிருக்கிற காரியங்கள் மரியாதையான பாஷைப் போங்காக எழுதுப்படாதிருந்தால் அவரே அதற்கு உத்தரவாகிபாயிருப்பார். எழுத்துக்காரனுடைய பேரும் ஊரும் மண்டாட்டக்கடதாசியில் கண்டு எழுதப்பட்டிருந்தாலன்றி அது ஏர்க்கப்படமாட்டாது.

மண்டாட்டக்கடதாசி கொடுத்தல்.

5. மண்டாட்டக்கடதாசி அல்லது வேறு எழுத்துமுலங்கள் கொடுக்கப்பட்டால் அதில் அடங்கியிருக்கிற விஷயத்தைச் சுருக்கமாய் வாசித்துச்சொன்னால் அப்போ சங்கத்தாரில் ஆரு மொருவருடைய கேள்விக்கு அனுசாராய் சார்புரையிருந்தால் அந்தப்பத்திரத்தை வாசிக்கலாமோவென்று சங்கத்தாரில் அதிகப்பகுதியாரின் எண்ணங்கேட்கப்படும்.

மண்டாட்டக்கடதாசியின் பேரில்வைக்கும் விலக்கம்.

6. சங்கத்தார் செய்யுஞ்செய்கைகள், அல்லது அவர்கள் பண்ணுங் கற்பனைகள், அல்லது தொழில் நடத்தும் வகையில் ஆருமொருவருடைய உரித்து, அல்லது நயத்துக்கு இடையூறுக ஏதுஞ் சம்பவித்தால் அவர்கள் தாங்களாக அல்லது தரணிமூலமாக மண்டாட்டக் கடதாசிவழியாய்ச் சங்கத்தார் கொம்மிறிகூடியிருக்குஞ் சமையத்தில் முறையிடலாம்.

சாட்சி இடாப்பு.

7. யாதொரு சாட்சிக்காரரை விழங்கவேண்டிவந்தால் பிட்டிசகாரன் அல்லது சாட்சி தேள்வையென்று சொல்லுகிற சங்கத்தவர் விழக்கநாளுக்குமுன் குறைந்தளவு இரண்டு நாளைக்கு மேற்படச் சக்கிடுத்தார் வசம் ஒரு சாட்சியிடாப்புக் கொடுக்கவேண்டியது அதிற் சாட்சிக்காரரின் பேர் ஊர் தொழிலுங்காட்டி எழுதியிருக்கவேண்டியது.

சாட்சி விழக்கம்.

8. ஒவ்வொரு சாட்சிக்காரரின் வாக்குமுலமுகேட்டுச் சக்கிடுத்தார் எழுதிக்கொள்ள வேண்டியது. எழுதினதை அவர்களுக்கு வாசித்து விழங்கப்பண்ணவேண்டியது. அதில் ஏதும் மாற்றுதல்பண்ணிக் திருத்தவேண்டியிருந்தால் அப்போதையே செய்துகொள்ளவேண்டியது. திருத்திக்கொள்ளாதிருந்தால் எழுதப்பட்டிருக்கிறபிரகாரமே சாட்சியின் வாக்குமுலமிருக்கும் அதை மறுபடி மாற்றி யெழுதல்தகாது.

கேள்விகளும் மோஷன்களும்.

கேள்விகள் மோஷன்களைக் குறித்த நொத்தீசு.

9. யாதொரு கேள்விகள்கேட்க அல்லது மோஷன்பண்ண சங்கத்தாரிலெவராவது விரும்புபினால்முன்கூடினகூட்டத்திலாவது அல்லது அப்பேற்பட்ட கேள்வி அல்லது மோஷன்கேட்க எண்ணியிருக்கிற நாளைக்குமுன் குறைந்த கணக்கு இரண்டு நாளைக்குமுன் சக்கிடுத்தாரிடம் எழுத்தில் நொத்தீசுகொடுத்து முன்னேற அறிவித்துப்போடவேண்டியது. ஆனால் தற்கம்நடக்கிற சமையத்தில் அல்லது அவசரமென்றுகாணும் நேரத்தில் சங்கத்தாரின் உத்தரவின்படி என்னேரத்திலு மிதுகாரியஞ் செய்துகொள்ளலாம்.

நொத்தீசு கொடுக்கும் வகை.

10. மேற்சொல்லிய நொத்தீசு கொடுக்கும் சங்கத்தார் ஒவ்வொருவரும் அவ்வகையே கேட்கப்போற கேள்வி அல்லது மோஷனின் கொப்பியொன்று சக்கிடுத்தாருக்கும் கொடுத்துப் போடவேண்டியது.

ஒழுங்குமுறைகளும் சங்கவர்த்தமானமும்.

ஒழுங்குமுறைப் புத்தகம்.

11. சக்கிடுத்தார் ஒரு புஸ்கம்வைத்து அதில் ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துப்பேசப்படவேண்டிய காரியங்களை முறைமுறையே ஒழுங்காகப் பதிந்து, நொட்பார்போட்டுவைத்துக் கூட்டங்கூடக் குறைந்த கணக்கு இரண்டு நாளைக்குமுன் அதைப்பற்றிய ஒரு நொத்தீசு எழுதி அதில் முன் புத்தகத்தில் பதிர்க்கிருக்கிற ஒழுங்குப்பிரகாரம் அன்றைக்கு நடக்கப்போகிற காரியங்களை முறையே எழுதிச் சங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் அறிவிக்கவேண்டியது, சங்கத்தாரிலெவரையாவது காணாதிருந்தால் அவர் குடியிருக்கும் வீட்டில் கொடுத்துப்போடலாம்.

வர்த்தமானப் புத்தகமும் நாளாசமப் புத்தகமும்.

12. வர்த்தமானப் புத்தகம் என்றழைக்கப்படும் ஒரு புத்தகத்தை அவர் வைத்து அதில் ஒவ்வொரு கூட்டங்களிலும் சங்கத்தார் செய்யுஞ்செய்கைகளை ஒவ்வொன்றையும் நடந்தேறும்முறையாக ஒழுங்காகப் பதிந்துவைப்பார். நாளாசம புத்தகம் என்றழைக்கப்படும் இன்னொரு புத்தகம் அவர் வைத்து அதில் சங்கத்தாரால் பண்ணப்படும் கட்டளைகளும் செய்யப்படும் செய்கைகளும் வரலாறு முதலிய வர்த்தமானங்களை யுஞ்சரியென்று அங்கீகரித்தபின் அவைகளைச் செவ்வையாய்ப் பிரதிபண்ணிவைக்க வேண்டியது. இந்த நாளாசமப் புத்தகம் கடினமும் ஆண்டின் சீர்திருத்தச் சுகத்தெரிச்சு சட்டத்தின் உயிர் பிரிவிற் சொல்லியிருக்கிறபடி சங்கத்தலைவரும் அச்சமையத்தில் வந்திருக்கும் சங்கத்தாரி லொருவரும் கையொப்பமிட்டு வைத்திருக்க வேண்டிய புத்தகமாயிருக்கும்.

முறைப்பாட்டுப் புத்தகம்.

13. முறைப்பாட்டுப் புத்தகம் என்று சொல்லப்படும் இன்னொரு புத்தகத்தை அவர் வைத்திருந்து ஒவ்வொரு கூட்டத்திலும் சங்கத்தவர்களுக்குக் காட்டவேண்டியது. சனிக்கிழமைகளையும் சங்கத்தார் கூட்டங்களும் வேறு நாட்களையுந்தவிர கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு நாளிலும் மக மணிகளும் மணிக் குமிடையில் குடிசனங்கள் போய்க் குறித்த புத்தகத்தைப் பார்வையிடுகிறதற்கு ஏற்றவசதி பண்ணிவைக்கவேண்டியது. இந்தப்பட்டணத்தில் குடியிருக்கு மெவராவது தனது சரியான பேரையும் விலாசத்தை யுஞ்சக்கிடுத்தாருக்குக் கொடுத்து இந்தப் புத்தகத்தைப் போய் வாசித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

ரேட்டுவேலை.

யிவயதுக்கு மேற்பட்டவும் ருடு வயதுக்குக் கீழ்ப்படவும் ஆண்குடிசனங்கள் எல்லாரும் ரேட்டுவேலை செய்யக் கடமைப்பட்டவர்களாயிருப்பார்கள்.

14. பட்டணத்தில் குடியிருக்கும் ஆண்குடிசனங்களில் யிவயதுக்கு மேற்பட்டவர்களும், ருடு வயதுக்குள்பட்டவர்களும் ஒவ்வொரு வருஷத்திலும் ஆறு அடுத்தடுத்த நாட்களில் பட்டணத்துக்குள்ளிருக்கும் தெரு வீதிகளில் ரேட்டுவேலை செய்யவேண்டியது. ரேட்டு உண்டுபண்ணல், அல்லது பழுதுபார்த்தல், அல்லது திருத்துதல், அல்லது இந்த வேலைகளுக்காகத் தேள்வையென்று காணப்படுஞ்சாமான்கள் சம்பாதித்து ஆயித்தப்படுத்தி, அல்லது சங்கத்தார் சம்பிக்கும் எந்த வேலையாவது செய்யக் கடமைப்பட்டவர்களாயிருப்பார்கள். ஆனால் கடினமும் ஆண்டின் வீதிகளைக் குறித்த சட்டத்தினால் தவிர்க்கப்பட்டிருக்கிற ஆட்கள் இதற்குப் பிறநீங்கலாயிருப்பார்கள்.

வேலைசெய்ய இயலாதவர்களைச் சங்கத்தார் கழித்துத் தள்ளிவிடலாம்.

15. பட்டணத்துக்குள் வசித்து ரேட்டுவேலைசெய்யக் கடமைப்பட்டிருக்கு மேலாவது நோயினால் அல்லது சரீர வருத்தத்தினால் அல்லது மனவருத்தத்தினால் வேலைசெய்ய இயலாதென்று சங்கத்தாருக்குப் பூண்பட்டிருந்தால் அவர்கள் அப்பேறப்பட்ட ஆட்களைச் சீவியகாலத்துக்கு, அல்லது அவர்கள் தகுமெனக்காண்கிற காலத்துக்கு வேலைசெய்யாதபடிக்குத் தள்ளிக் கழிவுபண்ணிவிடலாம்.

வேலைசெய்யும்படிக்கு வரவேண்டிய நேரமும் இடமும்.

16. ரேட்டுவேலைசெய்யக் கடமைப்பட்டிருப்பவர்களி லெவராவது ஞாயிற்றுக்கிழமைகள், அல்லது வாடிக்கையாய் வேலைசெய்யும் மணித்தியாலங்களி லன்றி மற்றும் நோங்களில் வேலைசெய்யப்போக வேண்டியதில்லை.

செய்யவேண்டிய வேலையை வந்துசெய்யும்படி குடிசனங்களுக்குச் சங்கத்தார் அறிவிக்கவேண்டியது.

17. ரேட்டுவேலை செய்வவேண்டிய ஆட்களுக்கு அவர்கள் மாற்றுவரிப்பணங் கொடுக்கப் பிரியவில்லாதிருந்தால், சங்கத்தார் குறித்துக் காட்டுமிடத்திலும் நேரத்திலும் அவர்கள் சொல்லும் வரிசையாக வந்து வேலை செய்யும்படி அறிவித்து நொத்திசு கொடுக்கவேண்டியது. இப்படிக் கொடுக்கவேண்டிய நொத்திசு வேலைசெய்யவேண்டிய நாளுக்குமுன் ஒரு ஞாயமான காலத்தில் பறையடிப்பித்துப் பிரசித்தப்படுத்த வேண்டியது. அல்லது பட்டணத்துக்குள் வசதியான இடங்களில் நொத்திசுக் கொப்பிகள் ஒட்டவேண்டியது. அல்லது சங்கத்தார் கட்டளைபண்ணினால் வேலைசெய்யவேண்டிய ஆளுக்கு நொத்திசுக் கொப்பி கொண்டுபோய்க் கொடுக்கவேண்டியது.

செய்யவேண்டிய வேலையைச் செய்வதவறினவர்களுக்குத் தண்டனை.

18. ரேட்டுவேலைசெய்யக் கடமைப்பட்டிருக்கும் ஆட்களிலெவராவது மாற்றுவரி கொடுக்கப் பொருந்தியிருந்தாலன்றி, வேறொரு ஞாயமான சாட்டில்லாமல் குறித்த இடத்திலும் நேரத்திலும் போய் வேலைசெய்யத் தவறினால், அல்லது வாடிக்கையாக வேலைசெய்யும் மணித்தியாலங்களதோறும் போய்வின்று வேலைசெய்யாமல் அல்லது ஒரு ஞாயமான போதிய வேலையைச்

செய்யாமல் அசண்டைபண்ணினால், அல்லது அல்லச்சொன்னால், அல்லது குடித்து வெறித்திருந்தால், அல்லது சோம்பேறியாயிருந்தால், அல்லது வேணுமென்று அசண்டைசெய்தால், அல்லது வேலைசெய்விக்கும் உத்தியோகஸ்தருக்குத் கீழ்ப்படியாமலிருந்தால், அல்லது தன்வசம் ஒப்பித்திருந்த சாமான்கள், தளபாடங்களைக் கவனமாய்ப் பவுத்திரப்படுத்தாதிருந்தால், அல்லது அவன் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடிப்பதில் வேறேதுந் தவறுகள்செய்தால் அவன் ஒரு குற்றவாளியாகிறதற்கு வேதுவாயிருப்பான். மேலும் ஞானமானசாட்டு உண்டென்பதைப்பற்றி அத்தாட்சிப்பண்ணும் பொறுப்பு அவன்மேல் பாரமாயிருக்கும்.

வேலைசெய்விக்கும் உத்தியோகஸ்தன் சரியாய் வேலைசெய்யநாச்சு தென்பதைப்பற்றிச் செடுத்திப்புக் கொடுக்கவேண்டியது.

19. அவனவன் செய்யவேண்டிய வேலைபை முறைமையாகப்போய்ச் சரிவரச்செய்து நிறைவேற்றின ஆட்களுக்கு இத்துடன் அணைத்திருக்கும் A. யென்ற அட்சரமிடப்பட்டிருக்கும் மாதிரியான ஒரு செடுத்திப்பு அவர்கள் வேலைசெய்த வருஷத்துக்கு எழுதிக் கொடுக்கவேண்டியது. வேலைசெய்வித்த உத்தியோகஸ்தனின் கடமை.

அப்பேற்பட்ட செடுத்திப்பை மாறுபாடாக இரவல் கொடுத்தல் அல்லது பாவித்தல் ஒரு குற்றமாயிருக்கும்.

20. எவனாவது குறித்த செடுத்திப்பை யின்னுமொருவனுக்குக் கொடுத்து பின்சொல்லிய ஆள் தான் செய்யவேண்டிய ரேட்டுவேலையைச் செய்துமுடித்துப் போட்டேனென்பதற்கு அத்தாட்சியாக அல்லது வேறேதுவது மாறுபாடான காரியத்துக்காகப் பாவித்தால், அப்படிக்கொடுக்கும் ஆளும் குறித்த வகைக்கு அதைப்பாவிக்கும் ஆளும் இருவரும் குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாகவிருப்பார்கள்.

வயதைப்பற்றியும் மாற்றுவரிக் களிவைப்பற்றியும் சங்கத்தார் தீர்க்கவேண்டியது.

21. எவனாவது தனதுவயது யிடிக்குள் அல்லது ஐப்பத்தைத்துக்கு மேற்பட என்ற ஞாயத்தைக்காட்டித் தான் ரேட்டுவேலைசெய்ய வேண்டியதில்லையென்று சொல்லித் தன்னைக்கழிவுபண்ண வெணுமென்றுங் கேட்டால், அல்லது இவ்வகையான ஞாயங்காட்டி யொருவனை நீதியீன்மாகக் கழிவுபண்ணிப்போட்டார்களென்று முறைப்பாடுவந்தால் உத்தியோக சங்கத்தலைவரையிருப்பவர், அல்லது அவரில்லாத காலத்தில் சங்கத்தாரி லொருமொருவர் தங்களுக்கு அவசரமென்று காண்கிறபடிக்கு விசாரணைசெய்து இது காரியத்தில் தீர்மானப்பண்ணுவது ஞாயமாயிருக்கும். அப்படிப் பண்ணும்தீர்ப்பு முடிவான கடசித தீர்ப்பாயிருக்கும்.

ரேட்டுவேலை செய்வதற்குப் பதிலாக மாற்றுவரி யிறுத்தல்

மாற்றுவரிபண்ண உத்தரவு. வீதம்.

22. கஅள அம் ஆண்டு தைமாதம் கந்திகதி துவக்கம் பட்டணத்தின் எல்லாக்குள்ளாகக் குடியிருக்கும் ஆட்கள் எவராவது வருஷ மொன்றுக்கு இரண்டு ரூபாய்க் கொடுத்து தானந்த வருஷத்துக்குச் செய்யவேண்டிய ரேட்டுவேலை முழுமையையும் செய்யாதபடிக்கு மாற்றிக்கொள்ளுதல் ஞாயமாயிருக்கும்.

மாற்றுவரிபண்ண விரும்புகிற ஆட்களின் இடாப்புச் சக்கிந்தார் ஆயித்தப்படுத்த வேண்டியது.

23. மாற்றுவரி பண்ணிக்கொண்டவர்கள் சகலருடையவும் அல்லது இனிமேல் மாற்றுவரி பண்ணப்போகிறவர்களுடையவும் இடாப்பு ஒன்று சக்கிந்தார் எழுதிப் பவுத்திரப்படுத்தி வைக்கவேண்டியது.

ஒருமுறை மாற்றுவரி பண்ணிக்கொண்ட ஆள் மறுபடியதற்குமாறாக நொத்தீசு கொடுக்கும் வரைக்கும் வருஷந்தோறும் வரிப்பணங் கொடுக்கக் கடமைப்பட்டிருப்பார்.

24. கஅளகம் ஆண்டின் வீதிகளைக்குறித்த சட்டத்தின்படிக்கு இதற்குமுன் மாற்றுவரி பண்ணிக்கொண்டபாவரும் அல்லது இனிமேற் தான் செய்யவேண்டிய ரேட்டுவேலைக்காக மாற்றுவரி கொடுக்கப் பிரியப்படுகிறவன் வேறு நொத்தீசு கொடாமல் அல்லது இது காரியத்தில் தான் மாற்றுவரி செய்யப்போறெனென்று தனது எண்ணங் காட்டாதிருந்தாலும் வரப்போற ஒவ்வொரு வருஷங்களுக்கும் அவன் தான் செய்யவேண்டிய ரேட்டுவேலைக்குப் பதிலாக மாற்றுவரி கொடுக்கத் தெரிந்துகொண்டானென்று எண்ணிக்கொள்ளப்படும். இன்னும் தான் இனிமேல் மாற்றுவரி கொடுக்கப் பிரியமில்லையென்று சொல்லி ஒரு நொத்தீசு எழுதி அப்படி நொத்தீசு கொடுக்கிற வருஷ முடிவுக்குமுன் குறைந்த கணக்கு ஒரு மாதத்துக்குமேலே நொத்தீசு கொடுத்தாலன்றி அவன் முன்சொல்லிய வருஷாந்தர மாற்று வரிப்பணத்துக்குப் பொறுப்பாளியாயிருப்பான். பிரியமில்லையென்று சொல்லிக்கொடுக்கும் நொத்தீசின் பேரால் அதைப்பற்றிய ஒரு குறிப்புச் சக்கிந்தார் வைத்திருக்கும் இடாப்பு புத்தகத்தில் பதிந்திருக்கவேண்டியது.

சங்கத்தாரால் முறைமையாகத் தத்துவம்பெற்றிருக்கும் ஆள்வசம் மாற்றுவரிப்பணம் இறுக்கவேண்டியது.

25. ரோட்டுவேலைக்குப் பதிலாக மாற்றுவரிப்பணம் கொடுக்கவேண்டிய பேர்வளிகாறர் தாங்கள் கொடுக்கவேண்டிய பணத்தை ஒவ்வொரு வருஷத்திலும் சித்திரைமாதம் ௧௫ திகதிக்கு முன் உத்தியோகமுறையே சங்கத்தலைவராயிருப்பவருக்குக் கொடுத்துப்போடவேண்டியது, அல்லது அதை அறவிடும்படி அவரால் தத்துவம்பெற்றிருக்கும் ஆள்வசம் கொடுக்கவேண்டியது, குறித்த உத்தியோகச்சங்கத்தலைவன் அல்லது அவரால் தத்துவம்பெற்ற ஆள் அதற்குப்பற்றுச் சீட்டுக் கொடுக்கவேண்டியது.

இறுக்கத்தவறினால் நடக்கவேண்டிய வகை.

26. ஒவ்வொரு வருஷத்திலும் சித்திரைமாதம் ௧௫ திகதிக்குப்பின் சங்கத்தார் பறையடிப்பித்து அல்லது அவர்கள் சரியென்று காண்கிறபிரகாரம் பிரசித்தப்படுத்தி மாற்றுவரிப்பணம் அங்கத் தவறினபேர்களை அதையும் அத்துடன் இன்னுமொரு உடு சதமுங்கட்டி உடனே இறுக்கும்படி கேட்கவும் ஞாயமாயிருக்கும். குறித்த பணத்தை சொல்லப்பட்ட நொத்திசில் காட்டியிருக்கும் ஒரு குறித்த தவணைக்குமுன் இறுத்துப்போடாதிருந்தால் மாற்றுவரிப்பணத்தின் இரட்டிப்புத்தொகையைச் சுறுக்கமானமுறையாய் அறவிடும்படிக்கு ஒரு கட்டளை யனுப்பப்படுமென்று குறித்த நொத்திசினால் அறிவிக்கவேண்டியது.

மாற்றுவரிப்பணத்தை அறவிடும்படிக்குச் சங்கத்தலைவன் பொலிசுக்கோட்டுக்குக் கட்டளை யனுப்பலாம்.

27. எவ்வகையான இறுக்கவேண்டிய மாற்றுவரிப்பணத்தையும் அத்துடன் கூட்டு உடு சதத்தையும் கடசியாய்ச்சொல்லிய நொத்திசில் குறித்திருக்குந்தவணை நாளுக்குமுன் கொடுக்கத்தவறினால் உத்தியோகச் சங்கத்தலைவராயிருக்கிறவர் கம்பளையிற் பொலிசுக்கோட்டுக்கு இத்துடன் அணைத்திருக்கும் B. என்று அட்சரமிடப்பட்டிருக்கிற மாதிரியான வொரு கட்டளையனுப்பி அவன் இறுக்கவேண்டிய தொகையைப்போல இரட்டிப்புத்தொகையைக் கோட்டில் கட்டும்படி கட்டளைபண்ணுதல் ஞாயமாயிருக்கும். குறித்த கோடு அந்தக்கட்டளையை நிறைவேற்றுவதற்குத்துவங்கி அவ்வகையே பணம் இறுக்கவேண்டியவன்மேல் அந்தப் பொலிசுக்கோடு அவ்வளவு தொகைக்கு ஒரு அபராதம்போட்டால் அதை எவ்வகையே அறவிடுவார்களோ அவ்வகையாய் நடத்திக்கொள்ள வேண்டியது. மேலும் அப்பேற்பட்ட தெண்டப்பணத்தை அறவிடும்படி யனுப்பிய அவசர வெலியாத்தின்பேரால் யாதொரு போதிய ஆஸ்தியில்லையென்று மறுமொழி யனுப்பின்தாசுவும் கண்டிருக்கவேண்டியது.

அறவிட்டபணத்தைச் சங்கத்தலைவர்வசம் ஒப்பிக்கவேண்டியது.

28. இவ்வகையே அறவிட்ட பணத்தை உத்தியோக சங்கத்தலைவர் வசம் கொடுத்து அவர் அதை மாற்றுவரிப்பணக்கணக்கி லறவிட்ட பணமாகக்கண்டு வரவுவைத்துக்கொள்ள வேண்டியது.

மாற்றுவரிப் பற்றித்துண்டை மாறுபாடாய் இரவல்கொடுத்தல் அல்லது பாவித்தல் ஒரு குற்றமாயிருக்கும்.

29. தானுறுக்கவேண்டிய மாற்றுவரிப்பணத்தைக் கொடுத்துப்போட்ட ஆட்கள் ஆரும் தனக்குக்கிடைத்த பற்றிச்சீட்டுத்துண்டை யின்னுமொருவனுக்குக்கொடுத்து, பின்சொல்லிய ஆள்தான் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்துப்போட்டேனென்றதற்கு அத்தாட்சியாய் அந்தப்பற்றிச்சீட்டைப்பாவித்தால் அல்லது வேறெந்த மாறுபாடான காரியத்துக்குப் பாவித்தால் அப்படிக்கொடுக்கிறவனும் அதைப்பாவிக்கிறவனு மிருவரும் குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்பார்கள்.

நரல் சுத்தி செய்தல்.

வீட்டுக்காறர் குப்பைகஞ்சல்களைச் சரியான பாத்திரத்தில் போட்டுவைக்க வேண்டியது.

30. சகல வீட்டுக்காறரும் அல்லது தங்கள் தோட்டங்களிலிருக்கும் சாம்பல், குப்பை, சழிவு, மற்றும் கஞ்சல்களைச் சங்கத்தாரைச்சேர்ந்த ரோட்டுசுத்திபண்ணுங் கூலி ஆட்களைக்கொண்டு அள்ளுவித்து அப்புறப்படுத்தப் பிரியப்படுகிற மற்றெந்த ஆட்களும் அவைகளைச்சரியான வாளி, பெட்டி, அல்லது அவைபோன்ற வேறு பாத்திரங்களில் போட்டுவைக்கவேண்டியது. அப்பேற்பட்ட வாளி, பெட்டி, அல்லது வேறு பாத்திரத்தை வீட்டுப்படிக்கற்களில் அல்லது தாங்கள் குடியிருக்குந் தன் தன் வீட்டின் அல்லது சாப்புகளின் பக்கத்திலிருக்கும் வழிப்பாட்டினரு கில் வைக்கவேண்டியது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்றும் வேளை நாள்தோறும் வைக்கவேண்டியது. சங்கத்தார் குறித்துக் காலத்துக்குக்காலம் நியமித்து முறைமையாக நொத்திக்கொடுத்து அறிவிக்கும் மணித்தியாலங்களிற் அவைகளை வைக்கவேண்டியது. மேலும் எவராவது குறித்த சாம்பல், குப்பை, சழிவு, மற்றும் கஞ்சல்களை முன்சொல்லிய பிரகாரம் வாளி, பெட்டி, அல்லது வேறு அவை போன்ற பாத்திரங்களில் அடக்கிவையாது வேறு வகையாய் யாதொரு தெருக்க

ளில் வைத்தால் அல்லது வைக்கும்படி செய்தால் அல்லது சங்கத்தார் குறித்து நியமித்த மணித் தியாலத்தைத்தவிர வேறு நேரத்தில் வைத்தால் அல்லது குறித்த வாளி, பெட்டி, யல்லது வேறு பாத்திரங்களில் வைக்கப்பட்டவைகளைச் சத்திபண்ணியின் அரை மணித்தியாலத்துக்குள் குறித்த வாளி, பெட்டி, யல்லது வேறு பாத்திரங்களை அந்த இடம்விட்டு அப்புறப்படுத்தாதிருந்தால் அல்லது எடாதபடிக்கு அசண்டைபண்ணினால் அவர்கள் ஒவ்வொருவரும் குற்றவாளிகளாவதற்கு ஏதுவாயிருப்பார்கள்.

தன் தன் வீட்டுக்குமுன்பாக இருக்கிற தெருவிதிகளை அவனவனே துப்பரவு பண்ணவேண்டியது.

31. ஒவ்வொரு வீட்டுச்சொந்தக்காரன் அல்லது குடியிருக்கிறவன் அல்லது பட்டணத்துக்குள்விருக்கும் யாதொரு தெருவுக்கு அருகாண்மையாய் அடுக்க வல்லது முன்னாலேயிருக்கும் ஒவ்வொரு காணி, கூட்டுவேலை, அல்லது வீடுகளின் சொந்தக்காரர், அல்லது ஆட்சிபண்ணுவோர் ஒவ்வொருநாளும் காலமே அ மணிக்குமுன் அவனவன் வீட்டுக்குமுன்கு அடுக்க அல்லது அருகாண்மையாகவிருக்காத தெருவில் அவ்வளவு பகுதியையுங் கூட்டியல்லது வேறுவகையாய்த் துப்பரவுபண்ணவேண்டியது, அல்லது மறுபேர்களைக்கொண்டு கூட்டுவித்து, அல்லது மறுவகையாய்த் துப்பரவுபண்ணிவிக்க வேண்டியது.

அனுபத்திரம்.

A.

கம்பளைப்பட்டணச்சங்கம்.—ரேட்டுவேலைசெய்த செகிதிப்பு.

இலக்கம்.

நான் இத்தால் உறுதிப்படுத்துகிறதாவது

நான் வேலையையும் கம்பளைப்பட்டணத்தின் மையமுள்ப்படவேலைசெய்யும் புரட்டில் கூட்டி மிடையில் முறைமையாய்ச் செய்துமுடித்திருக்குறன்.

ஆண்டுக்குத் தான்செய்யவேண்டிய ஆறல் க்கும்

வேலைசெய்விக்கும் உத்தியோகஸ்தன்.

கம்பளை,

கஅ

B.

கம்பளைப்பட்டணச்சங்கம்.—மாற்று வரிப்பணம் அறவிடுவதற்குப்பண்ணிய கட்டளை.

இத்தால் கட்டளையிடப்படுவதென்னவெனில் இதன்கீழ்க்கண்டிருக்கும் பேர் ஊர் நாமமுடைய ஆட்கள் தன் தன் பேருக்குநேரே கண்டெழுதப்பட்டிருக்கும் தொகையை அதாவது கஅ ம ஆண்டுக்கு அவன் இறுக்கவேண்டிய மாற்று வரிப்பணத்தின் இரட்டிப்புத்தொகையையுஞ் செலவுபணத்தையும் உடனே கம்பளைப் பொலிசுக்கோட்டுக்குக் கொண்டிபோய்க் கொடுக்கவேண்டியது.

பணயிறுதவர்களின் பெயர்.	குடியிருக்குமிடம்.	பணத்தொகை.
		ரூபாய். சதம்.

என்கைப்பட கொடுபட்டது கம்பளையில்,

கஅ

ருபு

மீ

உ.

சங்கத்தலைமை.

[By-Laws approved by the Governor on March 22, 1881.]

தனித்தியோக மறுபரிசீலனை செய்யப்படுகிறது. எனக்கு உரிமை என்ன? இதுபற்றி மறுபரிசீலனை செய்யப்படுகிறது. எனக்கு உரிமை என்ன? இதுபற்றி மறுபரிசீலனை செய்யப்படுகிறது. எனக்கு உரிமை என்ன? இதுபற்றி மறுபரிசீலனை செய்யப்படுகிறது. எனக்கு உரிமை என்ன? இதுபற்றி மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

ඉහතකී නගරනීති ගරුතර උපආණ්ඩුකාර උතුමානන්වහන්සේ විසින් නීතිප්‍රතිපාදක මන් ඉන් සභාවේ උපදේසයදැනුව සීරකරන්ට යෙදුන බව මෙයින් දන්වා දෙනට යෙදුනා සහ එම නීති පොදුජනයාගේ දැන ගැනීම සඳහා මෙයින් ප්‍රසිඩ්ධකලා ඇත.

ගරුතර උපආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලො,
(අත්සන්කලේ) ඩබ්ලිව්. එච්. රේචන්ස්කොප්ට්,
වැඩබලන මහකුතුාරිස් වමඟ.

වසී 1881 ක්වු මාර්තු ම 22 වෙනි දින කොලඹ
මහකුතුාරිස් උන්තාන්සේගේ කන්තෝරුවේදීය.

32. නගරයතුල නඩගන සිටින සෑම බල්ලන්ට ගෙවියයුතු බද්ද සෑම අවුරුදුවල ජුනි මස 30 වෙනිදිනට නොහොත් ඊට මත්තෙන් ගෙවන්ට සහ අයකරන්ටත් ඕනෑය—බද්ද නොගෙවනලද බල්ලෙක් ජුනි මස 30 වෙනිදිනින් පසු යම්කෙනෙක් නගරයතුල නඩගන්ට යෙදුනොත් ඒ බව ඔහු විසින් නගරසුවවහීන සභාවට දන්විය යුතුයි—එසේ නොකලොත් ඔහු නඩුමාගීය කඩකලාට වරද කාරයෙක් වෙනවා ඇත.

33. මෙම නගරනීති වලාගුවෙන්ට යෙදෙන දිනේපටන් සහ ඊට පසුත් මෙහි පහත නියම කරණ ප්‍රකාර නගරසුවවහීන සභාවෙන් දෙනලද කරපරියක් නොහොත් නගරසුවවහීන සභාවේ මුද්දරය දරණ කරපරියක් නැතුව නගරතුල දඩාවතේ ඇවිදිනවා සමඟවෙන්ට යෙදෙන සෑම බල්ලන්ම නගරසුවවහීන සභාවේ කොසියම් මුද්දරයකෙනෙකුට නොහොත් නගරසුවවහීන සභාවෙන් ඒ ගැණ බලයදී තිබෙන කොසියම් කෙනෙක් විසින් ඉමුත් අල්ලන්ට පුළුවන්වා පමණක්නොව බල්ලා එසේ අල්ලා හතළිස්අට පැයක් අතරතුරේ අසිනිකාරයා විසින් බල්ලාට කරපරියක් අරගණදී දඩයක් වසයෙන් රුපියලකුත් නොගෙව්වොත් හතළිස්අටපැය ගතවනාම එවැනි බල්ලා නාස්ති කරදමන්ට පුළුවන.

34. එක කරපරියකට ගත 25ක් ගෙවන්ට යෙදුනාම එකම අන්දමකට සාදනලද මුද්දර දරණ කරපරි නගරසුවවහීන සභාවෙන් දෙනවා ඇත—නොහොත් බල්ලා අසිනිකාරයා විසින්ම පරියක් සපයාගන්ට කැමතිනම් අවුරුදුපතා ගෙවියයුතු බද්ද ඇර වැඩිපුර ගත 8ක් ගෙවන්ට යෙදු නාම එම කරපරියට නගරසුවවහීන සභාවේ කන්තෝරුවේදී මුද්දර පිහිටුවාගත හැකිවේ.

35. කරපරිය නැතුව සමඟවී අල්ලාගන්ට යෙදෙන යුතුප්‍රකාර ලේඛන කරණලද බල්ලෙක් අල්ලාගත් තැන්පටන් හතළිස්අට පැයක් ඇතුලත කරපරිය පෙන්වා උගේ නඩත්තු වියදම වෙනු වට ගත 25ක් ගෙවන්ට යෙදුනාම නිදහස්කරගන්ට පුළුවන.

[By-Laws approved by the Governor on March 22, 1881.]

கடினகம் வருஷத்தின் ஊர்ச்செளக்கிய சீர்திருத்தச் சங்கத்தையப்பற்றிய கட்டளைச்சட்டத்தின் கூறும் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணக்கமாகவும் அவைகளைத்தழுவிடும் கம்பளைப்பட்டண செளக்கிய சங்கத்தாரா வியற்றப்பட்ட இதனடியிற் காணப்படும் துணைப்பிரமாணங்களை மந்திராலோசனைச் சங்கத்தவர்களின் ஆலோசனையுடன் திடப்படுத்தும்படியல்லது தள்ளும்படி அவைகளை உத்தம பிரதிதேசாதிபதியவர்கட்கு ஒப்புவிக்கப்பட்டன.

குறித்த துணைப்பிரமாணங்களை மந்திராலோசனைச் சங்கத்தவர்களின் ஆலோசனையுடன் உத்தம பிரதிதேசாதிபதியவர்கள் திடப்படுத்தியிருக்கிறார்களென்பதைச் சகலரு டறியும்பொருட்டு இத்தாற் பிரசுததம்பண்ணப்படுகின்றது.

உத்தம பிரதிதேசாதிபதியவர்களின் கட்டளைப்படி,

(ஒப்பம்வைத்தது) வி. எ. நேவன்ஸ்கிறவற்,

கொலோனியல் சக்கிரத்தார் ஆபிசில், கொலோனியல் சக்கிரத்தார்.
கொழும்பில், கடினகம் (நடு) பங்குனிமீ ௨௨ ந் ௨.

குறித்த துணைப்பிரமாணங்களாவது.

32. பட்டணத்துக்குள் வைத்திருக்குஞ் சகல நாய்களின் பேராலுமிறுக்கவேண்டிய வரி கைய ஒவ்வொரு வருஷத்திலும் ஆனிமாதம் கூயி ந்திகதியில் அல்லது அதற்குமுன் கொடுக்கவும் அறவிடவும்படும். வரிகொடாமல் ஆனிமாதம் கூயி ந்திகதிக்குப்பின் வெவராகிலு மொருநாயை வைத்திருந்தால் அவரகைப்பற்றிச் சங்கத்தவர்களுக் கறியக்கொடுக்கவேண்டும், அவ்விதஞ் செய யத்தவறிலால் அவரொரு குற்றத்திற்குள்ளாகுவார்.

33. இந்த துணைப்பிரமாணங்கள் வழங்கத்தொடங்கிய திகதியிலிருந்தும் அதற்குப்பின் னும் இதன்பின்னாற் திட்டம்பண்ணியபடி சங்கத்தவர்களாற் கொடுக்கப்படும் அல்லது சங்கத்தவ ர்களுடைய முத்திரையுள்ள கழுத்துவளையமில்லாமற் பட்டணத்துக்குட் கலைந்துபோகிற சகல

ROAD COMMITTEE NOTICES.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road for 1894, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," have assessed the proportion due by each estate in the district interested in the repair of the said road, as follows:—

NORWOOD-UPCOT ROAD.

		Amount.	
Proprietors or Agents.	Estates.	Acreage.	Rs. c.
1st section, 1½ mile.			
Acreage, 5,375—Moiety of cost, Rs. 266·68— Rate, ·0496c.—Total rate, ·0496c.			
E. M. Leaf	Hallooville	238	11 80
2nd section, from Norwood to Stockholm boundary, 4·23 lines.			
Acreage, 5,137—Moiety of cost, Rs. 485·37— Rate, ·0945c.—Total rate, ·1441c.			
R. Cotesworth	Stockholm	284	40 72
3rd section, from Stockholm boundary to Mahagalla, 5·15 lines.			
Acreage, 4,853—Moiety of cost, Rs. 163·57— Rate, ·0337c.—Total rate, ·1778c.			
W. Agar	Mahagala	290	51 56
4th section, from Mahagalla boundary to Mahawila 6·08 lines.			
Acreage, 4,563—Moiety of cost, Rs. 165·34— Rate, ·0362c.—Total rate, ·2140c.			
C. P. Hayes	Mahavila	290	62 6
5th section, from Mahavila boundary to Kahagalla, 6·14 lines.			
Acreage, 4,273—Moiety of cost, Rs. 10·67— Rate, ·0025c.—Total rate, ·2165c.			
F. Sikes	Kahagalla	245	53 4
6th section, from Kahagalla boundary to Gauravilla, 7·0 lines.			
Acreage, 4,028—Moiety of cost, Rs. 152·90— Rate, ·0379c.—Total rate, ·2544c.			
G. A. Craib	Gauravilla	506	128 73
7th section, from Gauravilla boundary to the end of bridge, 7·07 lines.			
Acreage, 3,522—Moiety of cost, Rs. 12·44— Rate, ·0035c.—Total rate, ·2579c.			
C. E. Welldon	Alton	225	58 3
Do.	Beaconsfield	168	43 33
W. D. Blair Brown	Blairavon	177	45 65
M. B. Evans	Minna	268	69 12
8th section, from end of the bridge to Upcot boundary, 7·49 lines.			
Acreage, 2,684—Moiety of cost, Rs. 74·67— Rate, ·0278c.—Total rate, ·2857c.			
Captain Toller	Scarborough	276	78 85
J. G. Macfarlane	Ormidale	350	99 99
Captain Toller	Anandale	285	81 42
9th section, from Upcot boundary to the end of the road, 8·07 lines.			
C. W. Tyler	Caledonia and Mariacotta	409	148 32
C. B. Portman	Suriakanda	221	79 98
F. G. A. Lane	Fairlawn	297	107 48
J. Clarke	Glencoe	208	75 27
D. J. MacGregor	Mincing Lane	198	71 90
G. E. Welldon	Upcot	232	83 96

Proprietors or Agents.	Estates.	Acreage.	Rs. c.
D. J. MacGregor	Ladbrook	208	75 57
			1,466 78

Which sums the proprietors, managers, or agents of the several estates are hereby required to pay into the Colonial Treasury, Colombo, on or before October 3, 1894.

		Rs. c.	
N. B.—Planters' moiety	...	1,626	0
Deduct interest	...	159	22
			1,466 78

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 12, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road for 1894, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," have assessed the proportion due by each estate in the district interested in the repair of the said road, as follows:—

BOGAWANTALAWA CART ROAD (from Kotiyagala, in the direction of Campion estate).

Government moiety	Rs. 545
Private contributions	545

		Amount.	
Proprietors or Agents.	Estates.	Acreage.	Rs. c.

1st and 2nd sections.			
Acreage, 4,174—Moiety of cost, Rs. 167·83— Rate, ·0402c.—Total rate, 0402c.			
A. T. Cathcart	Devonford	276	11 9
Ceylon Land and Produce Company, Limited (D. Edwards & Co.)			
Fetteresso	...	439	17 65
1st, 2nd, 3rd, and 4th sections.			
Acreage, 3,459—Moiety of cost, Rs. 215·16— Rate, ·0622c.—Total rate, ·1024c.			
Fred. Hadden	Kotiyagalla	1087	111 39
1st, 2nd, 3rd, 4th, and 5th sections.			
Acreage, 2,372—Moiety of cost, Rs. 137·70— Rate, ·0580c.—Total rate, ·1604c.			
J. G. Fort (H. B. Roberts)	Eltofts	290	46 57
A. R. Lewis	Lynford	253	40 58
W. A. S. Sparling	Loinorn	233	37 37
Thomas Farr	Northcove	233	37 37
J. S. Browne (J. F. Fraser)	Aldie	274	43 95
Do.	Dunlow	180	28 87
A. T. Souter (J. Gray)	St. Vigeans	185	29 67
Chas. Strachan & Co.	Campion and Kohinoor	724	116 18
			520 69

Which sums the proprietors, managers, or agents of the several estates are hereby required to pay into the Colonial Treasury, Colombo, on or before October 5, 1894.

		Rs. c.	
N.B.—Planters' moiety	...	545	0
Deduct interest and unexpended balances of 1893	...	24	31
			520 69

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 14, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road for 1894, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," will on Friday, September 28, 1894, at 3 o'clock P.M., at their office in Kandy, proceed to assess the under-mentioned estates to make up the private contributions:—

WALAHA ROAD (between Tillicoultry and Eildon Hall estates).

Government moiety ...	Rs. 250		
Private contributions ...	" 250		
Proprietors or Agents	Estates.	Acreege.	
1st section.			
P. M. Anstruther (G. S. & Co.)...	Tillicoultry	...	397
The Ceylon Tea Plantation Company, Limited	...	Wallaha	...
A. V. & J. H. Renton	...	Talankanda	...
From 1st to end of 2nd section.			
R. Temple (T. E. Temple)	...	Deyanella	...
From 1st to end of 3rd section.			
Whittall & Co.	...	Mausaella	...
A. F. Harper	...	Eildon Hall	...
H. R. Wiggin	...	Bambrakele	...
H. R. Wiggin	...	Dell, lot 110,386	100
G. W. Goodeve (H. R. Wiggin)	...	Oddington	...
A. F. Harper	...	Melton	...
J. M. Robertson & Co.	...	Ferham	...
Cumberbatch & Co.	...	Rahanwatta	...
H. R. Wiggin	...	Queenwood	...
Do.	...	Lot 110,386	...

And at the same time and place the Committee will take evidence, if necessary, and receive and consider objections and suggestions.

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 11, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," will on Friday, September 28, 1894, at 3 o'clock P.M., at their office in Kandy, proceed to assess the under-mentioned estates to make up the private contributions:—

BROWNLOW-LUCCOMBE ROAD.

Government moiety ...	Rs. 581		
Private contributions ...	Rs. 581		
Proprietors or Agents.	Estates.	Acreege.	
1st to 2nd section.			
H. D. Deane	...	Kintyre	...
C. E. Bond	...	Bitterne	...
1st to 3rd section.			
D. Edwards	...	Ricaraton and Leas-ton	...
1st to 4th section.			
T. C. Hayes	...	Gangawatta	...
1st to 6th section.			
H. A. Webb	...	Mausakelle	...
1st to 7th section.			
W. Saunders	...	Ekolsund	...
1st to 8th section.			
F. R. Chapman	...	Nyanza	...
1st to 9th section.			
Whittall & Co.	...	Elstere	...
Do.	...	Rutherford	...

Proprietors or Agents.	Estates.	Acreege.
Whittall & Co.	...	Lucombe
Do.	...	Heathfield

And at the same time and place the Committee will take evidence, if necessary, and receive and consider objections and suggestions.

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 11, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road for 1894, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," have assessed the proportion due by each estate in the district interested in the repair of the said road, as follows:—

BROWNLOW-LAXAPANA ROAD (between Brownlow and Laxapana).

Government moiety ...	Rs. 200		
Private contributions ...	" 200		
1 mile.			
Acreege, 7,093—Rate, '0284c.—			
Moiety of cost, Rs. 199'74—Total rate, '0284c.			
Proprietors or Agents.	Estates.	Acreege.	Amount.
			Rs. c.
Geo. Steuart & Co., for executor of the late R. A. Crabbe	Brownlow	268	...
G. O. Poulter	Bitterne	169	...
T. N. Christie	Blantyre	243	...
Geo. Steuart & Co. (C. Agar)	Forres	196	...
S. Agar and T. G. Hayes	Gangawatta	186	...
G. Greig	Johnsland	90	...
H. D. Deane	Kintyre	288	...
G. Greig	Laxapana	536	...
Ceylon Land and Produce Company, Limited	Rickarton and Leas-ton	596	...

H. M. Husey (C. H. Hood)	Mousakele	278	...
G. H. Green	Dalhousie	284	...
T. N. Christie	St. Andrew's	453	...
F. G. A. Lane	Situluganga	272	...
C. S. Agar	Warburton	193	...
G. Greig	York	236	...
W. G. Lang (J. N. Campbell)	Geddes	196	...
T. N. Christie	Corfu	257	...
Whittall & Co.	Rutherford	276	...
W. B. Seton (H. W. Bailey)	Ekolsund	310	...
F. R. Chapman	Nyanza	391	...
Whittall & Co.	Lucombe	478	...
Do.	Elstere	167	...
J. N. Campbell	Frogmore	208	...
Do.	Moray and Valladoid	468	...
			199 74

Which sums the proprietors, managers, or agents of the several estates are hereby required to pay into the Colonial Treasury, Colombo, on or before September 26, 1894.

N.B.—Planters' moiety ...	Rs. c.
Deduct unexpended balance, 1893 ...	200 0
	0 26
Total ...	199 74

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 5, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for improvements to the under-mentioned road, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," will on Friday, September 28, 1894, at 3 o'clock P.M., at their office in Kandy, proceed to assess the under-mentioned estates to make up the private contributions:—

NORWOOD-CAMPION ROAD.

Government moiety ... Rs. 1,529
Private contributions ... ,, 1,529

1st to 12th section.		Acreage.
Proprietors or Agents.	Estates.	
J. M. Robertson & Co.	Elbedde	747
W. Agar	Lawrence	565
1st to 13th section.		
A. Ross (J. Munton)	Venture	405
W. S. Raffin	Upper Venture	274
Do.	Kew	211
1st to 14th section.		
J. M. Robertson & Co. (G. F. Walker)	St. John Del Rey	725
1st to 16th section.		
Geo. Steuart & Co.	Portree	272
C. Fetherstonhaugh (J. M. R. & Co.)	Kirkoswald	870
J. M. Robertson & Co.	Tientsin	385
Geo. Steuart & Co.	Morar	484
G. K. Maitland	Theresia	332
Geo. Hadden	Bittacy	142
A. C. Smail & T. Gidden (G. K. Maitland)	Robgill	433
1st to 18th section.		
Colombó Commercial Company, Limited	Bogawantalawa	625
1st to 19th section.		
Wm. Rollo (F. L. Clements)	Chapelton	684
1st to 20th section.		
L. H. Kelly (Whittall & Co.)	Killarney	358
C. & A. Fetherstonhaugh (J. M. R. & Co.)	Bridewell	467
F. & C. Hadden	Kottiyagala	1,087
A. H. Pargiter (G. S. & Co.)	Bogawana	440
C. W. Horsfall and A. G. Layard	Friedland	165
T. Hamilton (K. H. Plumridge, Superintendent)	Lynstead	405
J. G. Fort (H. B. Roberts)	Eltofts	290
A. R. Lewis	Lynford	253
Chas. Strachan & Co.	Campion & Kohinoor	724
C. Forbes & W. A. S. Sparling (the Superintendent)	Loinorn	233
A. F. Souter & J. Gray	Lot 6,279½, T. P. 141,850, St. Vigeans	185
A. T. Cathcart	Lot 6,280, T. P. 101,851, Devonford	276
Ceylon Land and Produce Company (D. Edwards & Co.)	Fetteresso	439
T. Farr	Lot 6,985, T. P. 110,064, Northcove	233
James Sheriff, J. S. Brown (J. F. Fraser)	Dunlow and Aldie	454

And at the same time and place the Committee will take evidence, if necessary, and receive and consider objections and suggestions.

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 11, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the building of an 8-ft. span buckled-plate bridge near the ¼ mile of the under-mentioned road, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," will on Friday, September 28, 1894, at 3 o'clock P.M., at their office in Kandy, proceed to assess the under-mentioned estates to make up the private contributions:—

DOLOSABAGE ROAD (second section to Barnagala Gap).

Government moiety ... Rs. 510
Private contributions ... ,, 510

1st section, 1 mile.		Acreage.
Proprietors or Agents.	Estates.	
Mackwood & Co.	Cholankanda	280
1st to 3rd section, 3 miles.		
J. Aymer	Monte Christo	175
1st to 4th section, 4 miles.		
Geo. Alston	Craighead	500
1st to 5th section, 5 miles.		
J. Gordon White	Hillside	351
Do.	Paragalla	418
J. P. Green & Co.	Raxawa	310
1st to 6th section, 6 miles.		
George Steuart & Co.	Kitulgala	64
C. Laing	Mossville	410
James Blacket	Pen-y-lan	850
1st to 7th section, 6½ miles.		
Mackwood & Co.	Barnagala and Allagalla	846
H. T. Armitage	St. Catherine	433
Whittall & Co.	St. Helen's	300
Boustead Brothers	Galle muduna and Graeme	1,292
Do.	Kintore	200
Do.	Meanagalla	375
Do.	Windsor Forest and Tea estate	1,109
Do.	St. Rumbold	170
W. B. Liddell (G. M. Ballardie)	(Kellie and Hormusjee)	1,000
W. L. Strachan	Kelvin	944

And at the same time and place the Committee will take evidence, if necessary, and receive and consider objections and suggestions.

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 11, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road for 1894, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," will on Friday, September 28, 1894, at 3 o'clock P.M., at their office in Kandy, proceed to assess the under-mentioned estates to make up the private contributions:—

RAILWAY GORGE ROAD (between Caledonia Gap and the Railway Gorge).

Government moiety ... Rs. 300
Private contributions ... ,, 300

Proprietors or Agents.		Estates.	Acreage.
From 1st to end of 2nd section, 1 mile.			
Geo. Beck	Henfold		305
F. A. & W. N. Fairlie	Howlahena		389
Cumberbatch & Co.	St. Regulas		269
Whittall & Co.	Gleneagles		222

Proprietors or Agents.	Estates.	Acreage
From 1st to end of 3rd section, 1½ mile.		
A. G. Yeates	... Maria	... 297
K. C. Maciver (H. E. W. Cooper)	... Lippakelle	... 206
From 1st to end of 6th section, 3 miles.		
T. G. Hayes	... { Lower Cymru	... 276
	... { Upper Cymru	... 238
Aitken, Spence & Co.	... MacDuff	... 221
Alstons, Scott & Co.	... Vellekelly	... 184
J. P. Green & Co.	... Tangakelly	... 348
A. E. Thomas (Galpeela K.)	... Begelly	... 48
G. A. Dick and J. Paterson (Alstons, Scott & Co.)	... Ovahkelly	... 297
G. H. D. Elpinstone & C. B. Lutyens (J. D. Forbes)	... Elgin	... 291
Do. do.	... Kellyhill	... 158

And at the same time and place the Committee will take evidence, if necessary, and receive and consider objections and suggestions.

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 11, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road for 1894, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," will on Friday, September 28, 1894, at 3 o'clock P.M., at their office in Kandy, proceed to assess the under-mentioned estates to make up the private contributions:—

AGRA ROAD (between Lindula and end of Agra road).

Government moiety ... Rs. 3,244
Private contributions ... „ 3,244

1st section, 3,122 ft.

Proprietors or Agents.	Estates.	Acreage.
W. M. Smith	... Belgravia	... 297
1st to 3rd section, 7,918 ft.		
A. V. & J. H. Renton	... Tallankanda	... 264
E. Templer	... Deyanella	... 267
G. D. T. Bell	... Newton	... 319
G. A. Talbot & G. Reid	... Wallaha	... 290
Whittall & Co.	... Mause-ela	... 503
A. F. Harper (A. J. Thomas)	... Eildon Hall	... 413
H. R. Wiggin	... Bambarakele	... 218
Do.	... Lot 110,386, Dell...	... 100
G. W. Goodeve (H. R. Wiggin)	... Oddington	... 100
A. J. Thomas (A. F. Harper)	... Melton	... 207
J. M. Robertson & Co.	... Ferham	... 248
Cumberbatch & Co.	... Rahanwatta	... 305
H. R. Wiggin	... Queenwood	... 228
Do.	... Lot 110,387	... 119

1st to 4th section, 11,984 ft.

P. M. Anstruther (G. S. & Co.)	... Tillicoultry	... 397
1st to 6th section, 16,151 ft.		
J. A. Martin (J. A. Campbell)	... Waltrim	... 389
M. C. Buller	... Agarakanda	... 300

1st to 7th section, 20,936 ft.

C. R. S. Carew (J. M. Sayers)	... Fassifern West	... 138
J. H. Sealey (A. J. Farquharson)	... Fassifern East	... 138

1st to 8th section, 23,015 ft.

F. A. & W. N. Fairlie	... Khowlahena	... 389
Geo. Beck	... Henfold	... 305
Do.	... St. Regulas	... 269
Whittall & Co.	... Gleneagles	... 222
R. C. Maciver (H. E. W. Cooper)	... Lippekelle	... 206

Proprietors or Agents.	Estates.	Acreage.
Aitken, Spence & Co. (J. Greig)	... MacDuff	... 221
The Ceylon Tea Plantation Company, Limited (G. A. Talbot)	... { Begally, Cymru, and Tangakelle	... 910
Alstons, Scott & Co.	... Vellekelle	... 184
A. G. Yeates	... Maria	... 297
G. H. D. Elphinstone (C. B. Lutyens)	... Elgin	... 291
Do.	... Kellyhill	... 158
Alstons, Scott & Co.	... Uvakellie	... 297

1st to 9th section, 26,915 ft.

John M. Smith (J. K. Symonds)	... Caledonia	... 244
-------------------------------	---------------	---------

1st to 10th section, 34,990 ft.

A. J. Farquharson	... Agra	... 277
Colombo Commercial Company, Limited (J. G. Wardrop)	... Braemore	... 259

1st to 12th section, 41,715 ft.

Aitken, Spence & Co.	... Cranley	... 455
R. C. Paterson	... Cranley Upper	... 357
J. M. Sayers	... Holbrook	... 188

1st to 14th section, 44,655 ft.

The heirs of R. B. Lawrence (E. Bowden Smith)	... Galatea	... 189
-----------------------------------------------	-------------	---------

1st to 16th section, 49,936 ft.

J. P. Green & Co.	... Ardlaw	... 209
J. M. Smith	... Albion	... 275
The heirs of R. B. Lawrence (J. M. Sayers)	... { St. Margarets	... 197
	... { Balmoral	... 199
	... { Clydesdale	... 227
G. B. Sparkes (W. Mackenzie)	... Thornfield	... 293
W. P. Fletcher	... Wishford	... 181
Jeronis Peris	... Elbedde	... 276
A. R. Ashton	... Iona	... 110
G. L. Gwatkin	... Torrington	... 284½
A. J. Aston	... Helbeck	... 109
Stevenson & Sons	... Lot 110,382, Mossend	... 125

F. B. Seton	... Block of land No. 7,179	... 167½
-------------	-----------------------------	----------

A. G. Seton	... Lot 110,383, Preston No. 2	... 225
Ceylon Tea Plantation Co....	... Polmont	... 46½

1st to 17th section, 52,575 ft.

G. A. Talbot (Ceylon Tea Plantation Company, Limited)	... Glenlyon & Stair...	... 632
-------------------------------------------------------	-------------------------	---------

1st to 18th section, 55,215 ft.

H. E. Fitz Clarence & L. M. Terin (Colombo Commercial Company, Limited)	... Aldourie	... 269
-------------------------------------------------------------------------	--------------	---------

1st to 19th section, 57,855 ft.

Stevenson & Sons	... Agra Uva	... 331
Do.	... Fankerton	... 193

1st to 21st section, 63,135 ft.

Chas. Strachan & Co.	... Hautville	... 320
Do.	... St. George	... 263
A. W. Gadesden (R. C. Bowie)	... Sutton	... 277
Chas. Strachan & Co.	... Woodlake	... 163
R. W. Wickham	... Holmwood	... 391
Chas. Strachan & Co.	... Freshwater	... 251

1st to 22nd section, 65,775 ft.

A. L. Cross & M. Ballardie (R. W. Kerr)	... Glasgow	... 458
W. H. & D. Anderson	... Waverly	... 157

1st to 23rd section, 68,415 ft.

Cumberbatch & Co.	... Nithsdale	... 242
R. C. Bowie	... Portmore	... 306

1st to 24th section, 71,055 ft.

C. B. Lutyens & G. H. D. Elphinstone	... Mornington	... 404
Chas. Strachan & Co.	... Freshwater	... 251

Proprietors or Agents.	Estates.	Acreage.
T. Mackie (the Superintendent)	Ardalie	... 209
Aitken, Spence & Co. (J. Greig)	Bromley	... 86
T. Mackie (G. S. & Co.)	Lot 112,364, Powy's Land	... 165
1st to 25th section, 73,920 ft.		
New Dimbula Co., Limited	Diyagama	... 3,125
The heirs of R. B. Lawrence (J. M. Sayers)	Nutbourne	... 165
The heirs of R. B. Lawrence (E. Bowden Smith)	Lot 112,363, Sandringham	... 289
Do. do.	Lot 112,365, Yarravale	... 226

And at the same time and place the Committee will take evidence, if necessary, and receive and consider objections and suggestions.

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 11, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for improvements to the under-mentioned road, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," will on Friday, September 28, 1894, at 3 o'clock P.M., at their office in Kandy, proceed to assess the under-mentioned estates to make up the private contributions:—

MASKELIYA ROAD (between Norwood bridge and Cruden Gap).

Government moiety	... Rs. 1,000
Private contributions	... Rs. 1,000

1st section, 23·11 lines.

Proprietors or Agents.	Estates.	Acreage.
The Eastern Produce and Estates Company, Limited	Norwood	... 882

1st to 2nd section, 99·14 lines.

Mackwood & Co.	... New Valley	... 457
E. M. Leaf	... Hallooville	... 238

1st to 3rd section, 190·89 lines.

F. Fowke	... Rockwood	... 200
----------	--------------	---------

1st to 5th section, 282·74 lines.

William Rollo (E. Blyth)	... Gorthie	... 313
--------------------------	-------------	---------

1st to 6th section, 349·81 lines.

W. W. Hood	... Braemar	... 151
E. and H. A. Webb	... Mausakelle	... 278
F. A. Smith (H. W. Bailey)	... Ekolsund	... 310
F. R. Chapman (R. Brown)	... Nyanza	... 394
S. Agar and T. G. Hayes (Geo. Steuart & Co.)	... Gangawatta	... 186
C. H. Hood	... Kelaniya	... 191
Ceylon Land & Produce Co., Ltd.	Rickarton and Leaston	... 596
G. O. Poulter	... Bitterne	... 169
H. D. Deane	... Kintyre	... 282

Proprietors or Agents.	Estates.	Acreage.
Geo. Steuart & Co.	... Brownlow	... } 583
A. J. Murray	... Tarf	... } 369
A. W. S. Sackville	... Maskeliya	... 536
G. Greig (Geo. Steuart & Co.)	... Laxapana	... 236
Do. (do.)	... York	... 90
Do. (do.)	... Johnsland	... 240
J. N. Campbell	... Valladolid	... 228
Do.	... Moray	... 243
T. N. Christie	... Blantyre	... 453
Do.	... St. Andrews	... 284
J. P. Green & Co.	... Dalhousie	... 272
Do. (F. G. A. Lane)	... Situluganga	... 196
Geo. Steuart & Co. (S. Agar)	... Forres	... 193
Do. (do.)	... Warburton	... 478
Whittall & Co.	... Luccombe	... 601
H. J. de Soyza	... Happugastenna	... 196
J. N. Campbell (W. G. Lang)	Lot 7,190, Geddes	... 257
G. Zancarol and M. Rizo (T. N. Christie)	... Corfu	... 208
J. N. Campbell	... Lot 7,193, Frogmore	... 612
T. C. Anderson (T. Scovell)	... Gartmore	... 276
Mackwood & Co.	... Larchfield	... 108
Colombo Commercial Co., Ltd.	Lot 7,195, T. P. 110,396, Bevys	... 167
Whittall & Co.	... Rutherford	... 108
G. B. de Mowbray	... Dotala	... 167
Whittall & Co.	... Elstree	... 167

1st to 7th section, 371 lines.

J. M. Robertson & Co.	... Glentilt	... 447
T. Gray (J. M. Robertson & Co.)	... Bunyan	... 288
Do. (Mackwood & Co.)	... Ovoca	... 256
J. M. Robertson & Co.	... Mocha	... 588
T. Scovell	... Adam's Peak	... 712

1st to 8th section, 409·81 lines.

G. C. Alston	... Queensland	... 281
--------------	----------------	---------

1st to 10th section, 488·01 lines.

W. G. Lang	... Craighill and Lanka	... 204
Whittall & Co.	... Bloomfield	... 268
Lee, Hedges & Co.	... Mottingham	... 269
W. Mitchell	... Dunottar	... 185
Colombo Commercial Co., Ltd.	... Emelina	... 203
Whittall & Co.	... Brunswick	... 252
Do.	... Caskieben	... 207
W. Mitchell	... Midlothian	... 244

1st to 12th section, 513·94 lines.

J. Mitchell	... Deeside	... 435
Messrs. Geo. Steuart & Co.	... Upper Cruden	... 200
W. Agar (G. Craib)	... Lower Cruden	... 96
Wm. Rollo (Geo. Steuart & Co.)	... Glenugie	... 389
R. P., J. G., and N. Macfarlane	... Springbank	... 207
Wm. Rollo (Geo. Steuart & Co.)	... Bargrove	... 207
R. P. and N. Macfarlane	... Ormidale	... 148
Mackwood & Co.	... Scarborough	... 288
E. Mortimer	... Cleveland	... 184
Mackwood & Co. (H. M. Toller)	... Annadale	... 285
Commercial Company (W. Agar)	... Strathspey	... 233

And at the same time and place the Committee will take evidence, if necessary, and receive and consider objections and suggestions.

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 11, 1894.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for the upkeep of the under-mentioned road for 1894, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1874," have assessed the proportion due by each estate in the district interested in the repair of the said road, as follows :—

KINTYRE-LAXAPANA ROAD.

Government moiety	...	Rs. 187
Private contributions	...	" 187

Proprietors or Agents.	Estates.	Acreage.	Rs.	c.	Amount.
1st section, 40 lines.					

Total acreage, 4,685—Moiety of cost, Rs. 78·65—

Rate, ·0168c.—Total rate, ·0168c.

H. D. Deane	...	Kintyre	...	288	...	4	83
G. O. Poulter	...	Bitterne	...	169	...	2	83
Ceylon Land & Produce Co., Ltd.	...	Rickarton and Leaston	...	596	...	10	1

1st and 2nd sections, 83 lines.

Total acreage, 3,632—Moiety of cost, Rs. 84·57—

Rate, ·0233c.—Total rate, ·0401c.

Geo. Greig	...	Laxapana, including York and John's Land	...	862	...	34	56
------------	-----	------------------------------------------	-----	-----	-----	----	----

Proprietors or Agents.	Estates.	Acreage.	Rs.	c.	Amount.		
C. S. Agar	...	Forres	...	196	...	7	85
Do.	...	Warburton	...	193	...	7	73
J. N. Campbell	...	Moray	...	228	...	9	14
W. G. Lang	...	Gredes	...	196	...	7	85
T. N. Christie	...	Corfu	...	257	...	10	30
Do.	...	Blantyre	...	243	...	9	73
Do.	...	St. Andrew's	...	453	...	18	15
G. H. Green	...	Dalhousie	...	284	...	11	38
J. N. Campbell	...	Valladolid	...	240	...	9	62
F. G. A. Lane	...	Situluganga	...	272	...	10	90
J. N. Campbell	...	Frogmore	...	208	...	8	34
						163	22

Which sums the proprietors, managers, or agents of the several estates are hereby required to pay into the Colonial Treasury, Colombo, on or before September 24, 1894.

N.B.—Planters' moiety	187	0	Rs. c.	
Deduct unexpended balance, 1893	23	78		
					163	22

C. R. CUMBERLAND,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, September 3, 1894.